

மகா வஞ்சனையாளன்

[13:11-18]

பயமுறுத்துதல்/மிரட்டுதல் என்பது கிறிஸ்தவர்களை அழிப்பதற்குப் பிசாசானவன் பயன்படுத்தும் ஒரு வழிமுறையாக உள்ளது. வஞ்சனை என்பது இன்னொரு வழிமுறையாக உள்ளது. 12ம் அதிகாரத்தில், சிகப்பான வலுசர்ப்பம் “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும்” அடையாளப்படுத்தப்பட்டது (வசனம் 9).¹ ஏதேன் தோட்டத்தில், பிசாசானவன் (சர்ப்பம்) ஏவாளை வஞ்சித்தான் (ஆதியாகமம் 3:13), மற்றும் அதுமுதல் அவன் எப்போதுமே மனிதகுலத்தை வஞ்சித்துக்கொண்டு இருந்துள்ளான். பவுல், “ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோ வென்று பயந்திருக்கிறேன்” என்று எழுதினார் (2 கொரிந்தியர் 11:3). வேதாகமம் கிறிஸ்தவர்களை, “வஞ்சிக்கப்படாதிருங்கள்” என்று தொடர்ந்து எச்சரிக்கிறது (1 கொரிந்தியர் 6:9; 15:33; கலாத்தியர் 6:7; யாக்கோபு 1:16; உபாகமம் 11:16ஐக் காணவும்).

நமது முந்திய பாடம், வலுசர்ப்பத்தின் பயமுறுத்துதல் என்ற முகவரைப் பற்றியதாயிருந்தது: அது கடல் மிருகம் (13:1-10). இந்தப் பாடமானது வலுசர்ப்பத்தின் வஞ்சனை என்ற முகவரைப் பற்றியதாக இருக்கிறது: அது பூமியிலிருந்து வந்த மிருகம் (13:11-18). இந்த இரண்டாம் மிருகமானது, “பூமியின் குடிகளை மோசம்போக்குவதாக”² இருந்தது என்று 14ம் வசனம் கூறுகிறது. சாத்தான் நம்மை வஞ்சிக்க முயற்சி செய்யும் வழிமுறைகள் சிலவற்றைப் பற்றி நமது வசனப்பகுதி வெளிப்படுத்தும். அது நமக்கு - நமது இருதயம் கர்த்தர்மீது நிலைத்திருக்கும் வரையிலும் - அவன் அவ்வாறு செய்யக்கூடாதிருப்பது பற்றியும் உறுதிப்படுத்தும்.

அவன் தன்னிடத்தில் இல்லாதவைகளைக் கொண்டுள்ளவன் போல தோற்றம் அளிக்கின்றான் (13:11, 12, 14-17)

யோவான், “பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்”³ என்று கூறினார் (வசனம் 11அ). ஒரு வேளை, யோவான் இது போன்ற காட்சியைக் கண்டிருக்கலாம்:⁴ வலுசர்ப்பமானது கடல் மிருகத்தை வரவேற்றுக்கொண்டு இருக்கையிலேயே, அருகில் இருந்த பூமியானது அதிரத் தொடங்கிற்று. பூமியில் பிளவுகள் தோன்றின, காற்றில் மணல் தூசி

நிறைந்தது. ஒரு வயலில், மேற்பரப்பு விரிந்து வீங்கிற்று. ஏதோ ஒன்று மேற்பரப்பிற்கு வருவதற்குப் போராடிக்கொண்டிருந்தது, அது பலம் வாய்ந்ததாகவும் வல்லமை நிறைந்ததாகவும் இருந்தது. மண்ணில் இருந்து எவ்வகையான பெருமிருகம் உதித்து எழும்பும்?

அது எதைப் போல் இருந்தது

அந்த உயிரினம் கடைசியில் பார்வைக்கு தெரியும்படி வெடித்து எழுந்தபோது, அது வியப்புக்குரிய வகையில், தீங்கற்றதாக, ஒன்றும் அறியாதது போலக்கூடக் காணப்பட்டது: “அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து” (வசனம் 11ஆ). வேறு எந்த விபரமும் தரப்படவில்லை, ஆனால் இதனுடைய பொதுவான தோற்றம் ஒரு ஆட்டுக்குட்டியைப் போன்று இருந்தது என்று நினைக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.⁵ பலம் என்பதே கொம்புகளின் அடையாளத்துவ அர்த்தமாக உள்ளது, ஆனால் அதுவும்கூட, இந்த மிருகத்தின் தீங்கற்ற வெளித்தோற்றத்தில் இருந்து அதை விலக்கிப் போடுவதில்லை - ஏனெனில் இவைகள், “ஆட்டுக்குட்டிக்கு ஒப்பான கொம்புகளாய்” இருந்தன, இவைகள் சிறிய எலும்பு முட்டுகள் போல், அதன் உரோமங்களுக்கிடையில் மிகவும் அரிதாகவே காணமுடிவதாய் இருந்தன.⁶

இருப்பினும், இந்த மிருகம் வாயைத் திறந்தபோது, இதன் தோற்றம் வஞ்சனையாயுள்ளது என்பது தெளிவாயிற்று: “அது ... வலுசர்ப்பத்தைப் போலப் பேசினது” (வசனம் 11இ). இயேசு சீஷர்களிடத்தில், ஆட்டுத்தோலைப் போர்த்தி வரும் ஓநாய்களைப்பற்றி எச்சரித்திருந்தார் (மத்தேயு 7:15); யோவான் தமது வாசகர்களிடத்தில், ஆட்டுத்தோலைப் போர்த்திவரும் வலுசர்ப்பத்தைப் பற்றி எச்சரித்தார்.

அது “வலுசர்ப்பத்தைப் போல் பேசியதால்,” அந்தப் பொய்யான ஆட்டுக்குட்டி கொச்சித்தது என்று சிலர் நினைக்கின்றனர். அது - “பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம்” (12:9) போன்று - சீறிற்று என்பதே எனது யூகமாக உள்ளது.⁷ எனது சிந்தையில் மதரீதியான பொய்நடிகன் ஒருவனின் மென்மையான, இணங்கச்செய்யும் குசுகுசுப்பை நான் கேட்கின்றேன்.

வெளிப்படுத்தின புத்தகத்தில் வேறொரு இடத்தில், பூமியிலிருந்து வந்த இம்மிருகமானது “கள்ளத்தீர்க்கதரிசி” என்று அழைக்கப்பட்டுள்ளதால் (16:13; 19:20; 20:10) நான், “மதரீதியான பொய் - நடிகன்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகின்றேன்; மதமே இந்த மிருகத்தின் பலமாக உள்ளது. மக்கள், முதல் மிருகத்தை வணங்கும்படி அவர்களை இணங்க வைத்தல் என்பதே இதன் முதன்மைப் பணியாக இருந்தது (வசனம் 12). முதல் மிருகத்தை நாம், “கிறிஸ்தவத்திற்கு எதிரான அரசியல் வல்லமை” என்று பெயரிட்டு அழைத்தோம். இரண்டாம் மிருகத்தை நாம், “கிறிஸ்தவத்திற்கு - எதிரான மதரீதியான வல்லமை” என்று அழைக்க முடியும்.

நம்மில் சபையும் அரசாங்கமும் தனித்தனியே வைக்கப்பட்டுள்ள

இடத்தில் வளர்ந்துள்ளவர்களுக்கு,⁸ பிசாசானவன், அரசியல் வல்லமையையும் மதரீதியான வல்லமையையும் அருகருகே பட்டியலிடும் கருத்து புதுமையானதாகக் காணப்படலாம். இதற்கு மறுபுறத்தில், இப்பாடத்தைப் படிக்கும் சிலருக்கு வழக்கமற்றதாகக் காணப்படாது. உலகம் முழுவதிலும், பல அரசாங்க அமைப்புகளும் மதரீதியான அமைப்புகளும், இந்தச் சட்டத்துவத்தைப் பராமரிக்கும் சக்திகளாக இணைந்துள்ளன.

பூமியிலிருந்து வந்த மிருகம் தோற்றத்தில் காணப்பட்டது போல் இருக்கவில்லை என்பதே இதன் முதன்மைக் குணமாக உள்ளது. போலியான எதுவும், தான் எதுபோலுள்ளதோ அதற்கு நெருங்கிய பண்புடையதாக இருக்கையில், அது மிகவும் வஞ்சனையுள்ளதாகிறது. இவ்விதமாக இந்த உயிரினம் ஆட்டுக்குட்டியைப் போன்ற வெளித்தோற்றத்தை கொண்டிருந்தது. உண்மையில், இது ஆட்டுக்குட்டிக்கு எதிர்க்கொள்கை உடையதாயிருந்தது. இதனிடத்தில் தீங்கற்ற அல்லது ஒன்றும் அறியாத தன்மை என்று ஒன்றும் இருந்ததில்லை:

(1) “அது முந்திய மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து”⁹ (வசனம் 12அ). முதல் மிருகத்திற்கு வலுசர்ப்பத்திற்கு இருந்ததான “ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும்” அதிகாரம் கொடுக்கப்பட்டு இருந்தது என்பதால் (13:2, 4), இது மிகவும் மனதை அறிவுறுத்தும் அதிகாரமாக இருந்தது! (13:7).

(2) குறிப்பாக, இரண்டாம் மிருகமானது, “சாவுக்கேதுவான காயம் அறிச்சொஸ்தமடைந்த”¹⁰ முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும்¹¹ வணங்கும்படி செய்யும் அதிகாரத்தைக் கொண்டிருந்தது (வசனம் 12ஆ). இது, “பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொருபம்”¹² பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லும்” அதிகாரத்தை உள்ளடக்கியிருந்தது (வசனம் 14ஆ). இது மிருகத்தை வணங்கும்படிக்கும், (வசனம் 12) “மிருகத்தின் சொருபத்தை வணங்கும்படிக்கும்” (வசனம் 15ஆ) மக்களை நிர்ப்பந்தித்தது.

(3) கடைசியாக, இது மிருகத்தையும் அதன் சொருபத்தையும் வணங்க மறுக்கும் எவரையும் தண்டிப்பதற்கான அதிகாரத்தைக் கொண்டிருந்தது. பொருளாதாரச் சிரமம் ஏற்படுத்துதல் மூலமாக என்பது ஒரு வழிமுறையாக இருந்தது. சொருபத்தை வணங்கியவர்களுக்கு, “வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரை” தரப்பட்டது (வசனம் 16ஆ), மற்றும் “அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவும் கூடாதபடிக்கு” அறிவிக்கப்பட்டது (வசனம் 17அ). “வாங்குதல் மற்றும் விற்குதல் ஆகியவற்றில் இருந்து தனிநபர்கள் தடைப்படுத்தப்பட்டிருந்தால், அவர்கள் தள்ளப்பட்டவர்கள் ஆயினர், அவர்களால் சமூக வாழ்வில் பங்கேற்க இயலாதிருந்தது.”¹³ அதன் நடத்துவத்தைப் பின்பற்ற மறுத்தவர்கள் பெரும்பாலும் அடிமைத் தனத்திற்கோ அல்லது பட்டினி கிடத்தலுக்கோ தள்ளப்பட்டனர்.¹⁴

கள்ளத்தீர்க்கதரிசிக்கு “மிருகத்தின் சொருபத்தை வணங்காத

யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும்” (வசனம் 15ஆ) அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது.¹⁵ நமக்கு, நேபுகாத்நேச்சாரின் உருவகத்தைப் பணிந்துகொள்ள மறுத்ததால் அக்கினிச்சூளைக்குள் எறியப்பட்ட எபிரெய இளைஞர்கள் மூவர் பற்றி நினைவூட்டப்படுகிறது (தானியேல் 3).

இது யாராயிருந்தது (மற்றும் இருக்கிறது)

இந்த மிருகம் யாராய் இருந்தது? முதல் மிருகம் ரோமப் பேரரசு என்று நாம் அடையாளம் கண்டது சரியானது என்றால்,¹⁶ இந்த இரண்டாம் மிருகம் என்பது யோவானின் நாட்களில், பேரரசு வணக்கத்தை அமுல்படுத்துவதற்குப் பொறுப்பாயிருந்த நிறுவனங்களைக் குறித்தது. புருஸ் மெட்ஸெஜெர் என்பவர் பின்வருமாறு எழுதினார்,

ஜீலியல் சீஸர் தொடங்கி, ரோமப்பேரரசர்கள் தெய்வீகப்படுத்தப் பட்டிருந்தனர், அதாவது தேவனுக்கு உரிய தகுதியும் வணக்கமும் தரப்பட்டிருந்தனர், தொடக்கத்தில் இருந்த பேரரசர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப்பின் இவைகள் தரப்பட்டன, ஆனால் பிற்பாடு வந்த பேரரசர்களுக்கு அவர்களின் வாழ்நாள் காலத்தின்போதே இவைகள் தரப்பட்டன ... பேரரசன் டொமீஷியன், தன்னை மக்கள் “நமது ஆண்டவரும் தேவனும்” என்று அழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். யோவான் எழுதிய நகரங்கள் பெரும்பாலானவற்றில், இந்தத் “தெய்வங்களுக்கு” கோவில்கள் கட்டப்பட்டிருந்தன - இது பரலோகத்தில் வாசம்பண்ணுகின்ற உண்மையான ஒரே தேவனைக் கேலிசெய்வதாக இருந்தது.

பேரரசரை வணங்கும் மதப்பிரிவை மேம்படுத்துதல் என்ற இந்த கொள்கையானது பேரரசரிடம் இருந்தே வந்தது என்றாலும், அதனைச் செயல்படுத்துதல் உள்ளூர் அலுவலர்களின் கைகளில் இருந்தது. அரசியல் ரீதியான இந்த அடியாட்கள் இரண்டாம் மிருகம் என்று ஏற்புடைய வகையில் குறிப்பிடப்படக்கூடும் ...¹⁷

ரே சம்மர்ஸ் என்பவர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைப் பற்றிப் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்:

[பூமியில் இருந்து எழும்பிய மிருகத்தின்] எல்லாக்குணங்களும், நாட்டு மதத்தை அமுல்படுத்த ஆசியா மைனர் பகுதியில் அமைக்கப்பட்ட “கொம்பூன்” அல்லது “கொன்சீலியா” என்பதை இரண்டாம் மிருகமாக அடையாளப்படுத்துவதாகக் காணப்படுகிறது. இது நாட்டு மதத்திற்குப் பொறுப்பாயிருந்த அலுவலக அமைப்பாகவும் பேரரசரின் உருவத்திற்கு வழிபாடு செலுத்துவதை நிர்ப்பந்தித்தல் என்பதை தனது கடமையாகக் கொண்டதாகவும் இருந்தது.¹⁸

“பேரரசு வணக்கத்தை அதனுடன் இணைந்த ஆசாரியத்துவத்துடன், அதன் புனித இடங்களுடன், ரோமா என்ற பெண்தெய்வம் மற்றும் ஆளும் பேரரசன் ஆகியோருடைய உருவங்களின் முன்பு குடிமக்கள் ஜெபிக்கவும், முறையான இடைவெளியில் தூபம் செலுத்தி அவற்றை ஆராதிக்கவும்

வேண்டும் என்ற செய்கைகளுடன்” மேம்படுத்துதல் என்பதே கள்ளத்தீர்க்கதரிசிக்கு ஒப்புவிக்கப்பட்ட பணியாக இருந்தது.¹⁹ பேரரசன் டிரேஜன் என்பவருக்கு எழுதிய ஒரு கடிதத்தில், (பித்தினியாவுக்கு அதிபதியாய் இருந்த) பிளீனி என்பவர் பின்வருமாறு எழுதியிருந்தார்,

பல பெயர்களுடன் கூடிய அடையாளம் தெரியாத ஒரு பதிவேடு என்னிடத்திற்கு வந்தது. தாங்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்றோ அல்லது ஒருக்காலும் கிறிஸ்தவர்களாய் இருந்ததில்லை என்றோ கூறிய மற்றும் என் முன்னிலையில் தேவர்களைப் பணிந்துகொண்டு, உங்கள் உருவத்திற்கு முன்பாக திராட்ச இரசத்தையும் தூபவர்க்கத்தையும் வைத்தவர்களை, குறிப்பாக, உண்மைக் கிறிஸ்தவர்கள் ஒருக்காலும் செய்வதில்லை என்று நான் கேள்விப்பட்ட வண்ணம், கிறிஸ்துவை சபித்தவர்களை விட்டுவிட்டேன்.²⁰

வெளிப்படுத்தின விசேஷத்தின் இரண்டு மிருகங்களும் கிறிஸ்தவர்கள் மீது நம்ப இயலாத அளவுக்கு நிர்பந்தத்தை வைத்தன.

இராஜரீக உருவத்திற்கு முன்பாக தூபவர்க்கம் காண்பிக்க மறுத்தவர்கள் அரசியல் ரீதியாக, வாக்குரிமை அற்றவர்கள் ஆக்கப்பட்டனர். சமூக ரீதியாக விலக்கி வைக்கப்பட்டனர் மற்றும் வர்த்தக ரீதியாக புறக்கணிக்கப்பட்டனர். சமூக மற்றும் பொருளாதார இசைவு உரிமைகள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றத் தவறினால், கடினமான முறைமைகள் பயன்படுத்தப்பட்டன. அவர்கள் மலைகளிலோ அல்லது கடலின் தீவுகளிலோ மரிக்கும்படி நாடுகடத்தப்பட்டனர்; அவர்கள் காட்டு மிருகங்களுக்கு இரையாகும்படி எறியப்பட்டனர், சிலுவைகளில் அறையப்பட்டனர், பிசாசினால் - ஆதிக்கம் பெற்றுக்கொள்ளப்பட்ட மூளைகளில் உதிக்கக் கூடிய எந்த மற்றும் ஒவ்வொரு வழிமுறையினாலும் வதைக்கப்பட்டனர். நசரேயனைப் பின்பற்றுபவர்களை நசுக்கவும், சபையை நிர்மூலமாக்கவும் பேரரசின் குடியரிமை மற்றும் மதரீதியான அதிகாரத்துவம் பொதுவான முயற்சியில் இவ்விதமாக ஒன்றிணைந்தது.²¹

ரோமப் பேரரசைப் பொறுத்தமட்டில், இது பேரரசர்களின் திருப்தி யடையாத தன்முனைப்பை மகிழ்ச்சிப்படுத்துவதற்கு அப்பால் (இன்னும் அதிகமான) நோக்கம் கொண்டிருந்தது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்: “பேரரசனின் மதப்பிரிவு என்பது, பேரரசு குறைவுபட்டிருந்த மற்றும் அதற்குத் தேவைப்பட்டிருந்த ... ஒன்றிணைவின் உள்ளான பிணைப்பு ஒன்றை அளித்தது.”²² மேலும் ரோம அலுவலர்களின் சிந்தைகளில், அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தது நியாயமற்றதாய் இருக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். ஏற்படுத்தப்பட்ட வேண்டுகோளை நாம் கற்பனை செய்ய முடியும்: “ரோமாபுரி உங்களுக்குச் செய்துள்ளவற்றைக் கண்ணோக்குங்கள்; நீங்கள் மகிழ்வுடன் அனுபவிக்கின்ற சமாதானத் தையும் வளமையையும் கண்ணோக்குங்கள்; பேரரசரைக் காட்டிலும் பெரிய உபகாரி ஒருவரை நீங்கள் எப்போதாவது அறிந்திருக்கின்றீர்களா?

நீங்கள் நிச்சயமாகவே, இவற்றிற்கு எளிய நன்றியுணர்வு செலுத்தும் வகையில், வழிபாட்டின் இந்தச் சடங்காச்சாரமான செயலை அவருக்கு தரக்கூடும்.”²³ உண்மையில், பொறுப்பாக இருந்தவர்கள், உருவங்களை ஆராதிக்கக் கிறிஸ்தவர்கள் மறுத்ததைக் கண்டு குழம்பித் தடுமாறினர்.

இன்றைய நாட்களில் மக்கள் (“கிறிஸ்தவர்கள்” என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள்கூட) ஒரு உருவத்திற்கு முன்பாக பணிந்து கொள்வதில் தவறு எதையும் காணாது இருக்கலாம், ஆனால் யோவானுக்கு, இது முழுமையான தேவதூஷணமாக இருந்தது. வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில், மிருகத்தையும் அதன் உருவத்தையும் வணங்குதல் என்பது அவிசுவாசிகளை விளக்கப்படுத்தும் குணமாக இருந்தது (14:9, 11; 16:2; 19:20; 20:4; 15:2ஐயும் காணவும்).²⁴ எல்லா மனிதர்களும் “விக்கிரகங்களை விட்டுத் தேவனிடத்திற்கு மனந்திரும்புமாறு” கர்த்தர் விரும்புகின்றார் (1 தெசலோனிக்கேயர் 1:9).²⁵

பூமியில் இருந்து வந்த மிருகத்தை, பேரரசு வணக்கத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் என்று அடையாளப்படுத்தியுள்ள நிலையில், நமது வேதவசனப் பகுதியானது நமக்கு எவ்வித அர்த்தமும் கொண்டிருப்பதில்லை என்று நாம் நம்ப வேண்டியிருக்கிறதா? நம்மில் பலர், நமது நாடுகளின் தலைவர்களுடைய உருவகங்களுக்கு முன்பு பணிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுவதில்லை; “நமது தலைவர் நமது தேவன்” என்று கூறுவதற்கு நாம் மறுத்தால், நம்மை யாரும் மரணத்திற்கு உள்ளாக்கப்போவதில்லை! இருப்பினும், 13ம் அதிகாரத்தின் செய்திகள் ஒவ்வொரு காலத்திற்கும் நடைமுறைப்பயன்பாட்டைக் கொண்டுள்ளன என்பதை 9ம் வசனம் தெளிவாக்குகிறது: “காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன்.”

மத உரிமையை ஒடுக்குவதற்கு சபையும் அரசாங்கமும் கையோடு கைகோர்த்துச் செயல்படும் நாடுகளுக்குத் தெளிவான நடைமுறைப் பயன்பாடு உள்ளது. ஆல்பர்ட் பால்டிங்கர், “யோவான் கூறிய, பூமியில் இருந்து வந்த மிருகம் என்பது, இராயனுக்கு வணக்கம் செலுத்துதல் என்பதாக இருக்கையில், இது அரசியல் ரீதியான முடிவுகளுக்காக கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் வேசித்தனப்படுத்தப்பட்ட வேறு எந்த மதத்தையும் குறிப்பதாகவும் இருக்கிறது” என்று முன்மொழிந்தார்.²⁶ பொதுவாகவே அரசியல் தலைவர்கள், மதத்தை அழித்தலைக் காட்டிலும் தங்கள் சொந்த நோக்கங்களுக்காக அதைத் தாறுமாறாக்குதல் அதிக இலாபகரமானதாக உள்ளது என்று அறிந்துள்ளனர்.

இருப்பினும், இது, இந்த அடையாளத்துவத்தின் முக்கியத்துவத்தைத் தீர்த்துவிடுவதில்லை. பூமியில் இருந்து வந்த மிருகத்திற்கு, அதன் வஞ்சிக்கும் திறமை, தவறான ஆராதனைக்கு மக்களை வழிநடத்தக்கூடிய திறமை ஆகியவை விசேஷித்த வரமாக இருந்தது - மற்றும் இருக்கிறது. ஹோமர் ஹெய்லீ என்பவர் கூறியதுபோல், பூமியில் இருந்து வந்த மிருகம், “போப்பின் ஆளுகை மற்றும் தவறான மதத்தில் உள்ள மற்ற பலமுறைமைகள் ஆகியவை உட்பட, பின்தொடர்ந்த தவறான ஆராதனையின் எல்லா வடிவங்களிலும் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.”²⁷

கள்ளப்போதகர்கள் எழும்புதலைப் பற்றிப் புதிய ஏற்பாடு அதிகம் கூறியுள்ளது. இயேசு “அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்” என்று எச்சரித்தார் (மத்தேயு 24:11; மத்தேயு 7:15; 24:24; மாற்கு 13:22ஐயும் காணவும்). பேதுரு, “அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி...” என்று எச்சரித்தார் (2 பேதுரு 2:1). யோவான், “உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து...” என்று உரைத்தார் (1 யோவான் 2:26). இரண்டாம் மிருகத்தின் ஆவியானது, உலகம் முழுவதிலும் பல இலட்சக்கணக்கானவர்களை வஞ்சிக்கின்ற கள்ள போதகர்களுக்குள் இன்றும் உயிர்வாழ்கிறது.

கள்ளப்போதகர்கள் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளப்படுபவர்களாய் இருக்கின்றனரா? இல்லை. பிசாசின் முகவர்கள் தாங்கள் கொண்டிருந்தவற்றைக் கொண்டுள்ளவர்களாகத் தோன்றுகின்றனர் என்பது இன்னமும் உண்மையாக உள்ளது. “கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள்,” என்று உரிமைகோரிய மனிதர்களைக் குறித்துப் பவுல் எழுதியபோது, அவர் தமது வாசகர்களுக்கு, “சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே” என்பதால் வியப்படைய வேண்டாம் என்று கூறினார் (2 கொரிந்தியர் 11:14, 15அ).

கள்ளப் போதகர்கள் பெரும்பாலும் முதலில் நல்ல மனப்பதிவுகளை ஏற்படுத்துகின்றனர். ஒரு மதக்குழு, இயேசுவின் தனிச்சிறப்பான குமாரத்துவத்தை மறுதலித்தபோதும், அது தன்னை “கிறிஸ்தவன்” என்று அழைத்துக்கொள்கிறது. சமீபத்திய ஆண்டுகளில், இந்த நிறுவனம் தன்னை குடும்பம் - சார்ந்த ஈடுபாடுடையது என்று மேம்படுத்துவதற்காகத் தொலைக்காட்சி விளம்பரங்களில் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிட்டது. இந்த விளம்பரங்கள், இல்லத்தின் முறிவு பற்றிக் கவலைப் படுவர்களிடத்தில் நல்லதொரு மனப்பதிவை ஏற்படுத்துகிறது.

கள்ளத் தீர்க்கதரிசிகள் வேதபக்தியின் வேஷம் தரித்துக்கொள்ள முடியும் என்றால், நாம் அவர்களால் வஞ்சிக்கப்படுவதில் இருந்து நம்மை எவ்வாறு காத்துக்கொள்ள முடியும்? யோவான், “பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்” என்று கூறினார் (1 யோவான் 4:1). அவர்களை எவ்வாறு சோதித்தறிவது? வசனத்தினால் தான். நாம் அவர்களுடைய போதனையை / சந்தேகம் கொள்ளாதவர்கள் முன்பு அவர்கள் தொங்கவிடுகின்ற போதனையை மாத்திரமல்ல, ஆனால் அவர்களின் எல்லாப் போதனைகளையும் - வசனத்தினால் சோதித்தறிய வேண்டும். மேலும் நாம், அவர்களின் வாழ்வையும் வசனத்தினால் சோதித்து அறிய வேண்டும். நாம், ஏமாளித்தனமான “குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுள்ளபோதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்

களாயிராமல்” எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் (எபேசியர் 4:14). பவுல் பின்வருமாறு கூறினார்,

... நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். அப்படிப்பட்டவர்கள்... நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள் (ரோமர் 16:17, 18).

பேரேயா பட்டணத்தில் இருந்தவர்கள் பவுலின் போதனையைத் தேவனுடைய வசனத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தபடியால், பாராட்டப்பட்டனர் (நடபடிகள் 17:11). சத்தியத்தின் போதகர்கள் இப்படிப்பட்ட பகுத்தாய்தலினால் ஒருக்காலும் அவமானப்படுத்தப் படுவதில்லை. நான், எனது உரையைக் கேட்பவர்களிடத்தில், “நான் கூறுகின்ற எதையும், நான் கூறுகின்றேன் என்பதற்காக ஒருக்காலும் நம்பாதீர்கள்” என்று அடிக்கடி பரிந்துரை செய்திருக்கின்றேன். எல்லா போதனைகளும் வசனத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட வேண்டும்.

“என் பிரியமான சகோதரரே, மோசம் போகாதிருங்கள்” (யாக்கோபு 1:16)!

அவன் தான் கொண்டிராத ஆற்றலைக் கொண்டுள்ளதாக உரிமை கோருகின்றான் (13:13-15)

பூமியில் இருந்து வந்த மிருகம் பணியவைக்கும் ஆற்றல் கொண்டிருந்தது, ஆனால் அதன் மாபெரும் பலமானது, வஞ்சிப்பதற்கான அதன் திறனில் கிடந்தது. முதலாவதாக மற்றும் முக்கியமாக, அது பொய்மதத்தை மேம்படுத்தும் பொய்த்தீர்க்கதரிசியாக இருந்தது.

11ம் அதிகாரத்தில், உண்மையான தீர்க்கதரிசிகள் உண்மையான மதத்தை மேம்படுத்துவதற்காக உண்மையான அற்புதங்களைச் செய்தனர்.²⁸ ஆகையால் கள்ளத் தீர்க்கதரிசி பொய்யான மதத்தை மேம்படுத்துவதற்காகப் பொய்யான அற்புதங்களைப் பயன்படுத்தியதில் வியப்பெதுவும் இல்லை. 13ம் அதிகாரம், “அது ... பெரிய அற்புதங்களை நடப்பித்து” என்று கூறுகிறது (வசனம் 13). “அற்புதம்” (இது ஆங்கில வேதாகமத்தில் “sign” என்றுள்ளது) என்பது, யோவானின் பெரும்பான்மையான எழுத்துக்களில் அற்புதங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொற்றொடராக உள்ளது. பூமியில் இருந்து வந்த மிருகம் “மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை²⁹ மோசம்போக்க” திறன் கொண்டதாக இருந்தது (வசனம் 14அ; 19:20ஐக் காணவும்).

திட்டவட்டமான இரண்டு அடையாளங்கள் குறிப்பிடப்படுகின்றன: முதலாவது, அந்த மிருகம் “மனுஷருக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாக”³⁰ அற்புதம் செய்தது (வசனம் 13ஆ). தேவனுடைய தீர்க்கதரிசியான எலியா, வானத்தில் இருந்து அக்கினியை இறங்கச் செய்தார் (2 இராஜாக்கள் 1:10, 12); அதுபோலவே, கள்ளத்தீர்க்கதரிசியும், தன்னாலும் வானத்திலிருந்து அக்கினியை இறங்கச் செய்ய முடியும் என்பதாகத் தோற்றத்தை ஏற்படுத்தினான். இரண்டாவது, “அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங் கொடுக்கப்பட்டது” (வெளிப்படுத்தின விசேஷம் 13:15). இயக்கமற்ற ஒன்றிற்குள் ஆவியைக் கொடுத்தல் என்பது தேவனுடைய விசேஷித்த தன்மைகளில் ஒன்றாக இருக்கின்றது (ஆதியாகமம் 2:7); இவ்விதமாகக் கள்ளத் தீர்க்கதரிசி, “தேவனைப் போல நடித்து,” அந்த சொரூபம் உயிர்பெற்றது என்றும் அதினால் பேசமுடியும் என்றும் மக்களை நம்பச் செய்தான்.

அற்புதங்களைச் செய்யக்கூடிய (அல்லது, குறைந்தபட்சம், அற்புதங்கள் செய்யக் கூடியதாகத் தோற்றம் தரக்கூடிய) அந்தத் திறன் என்பது “தெய்வீகத்துவம் அல்லது தெய்வீகத்துவ ஆதரவுக்கான அடையாளமாக இருப்பதில்லை”³¹ என்று சிலர் அறியும்போது, திகைப்படைவார்கள். மலைப்பிரசங்கத்தில் இயேசு பின்வருமாறு கூறினார்,

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: “உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?” என்பார்கள். அப்பொழுது, “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” (மத்தேயு 7:21-23).

குறிப்பிடப்பட்டவர்கள் உண்மையிலேயே அற்புதங்களைச் செய்தனரா அல்லது வெறும் உரிமை மாத்திரம் கோரினரா என்பதைக் கர்த்தர் ஒருவரே அறிகின்றார், ஆனால் தேவனுக்கு கீழ்ப்படிதல் என்பது எப்போதுமே, அற்புதங்களைச் செய்தல் என்பதற்கு முன்னதாக உள்ளது என்பதே இங்கு கருத்தாக இருக்கிறது.

மீண்டுமாக, இயேசு, தாம் போனபின்பு, “கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும்” எழும்புவார்கள் என்று எச்சரிக்கை செய்தார். அவர்கள் “கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்” (மத்தேயு 24:24; மாற்கு 13:22ஐயும் காணவும்).

நீண்ட காலத்திற்கு முன்பு இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கையொன்று நமது கலந்துரையாடலுக்கு ஏற்புடையதாக உள்ளது. உபாகமம் 13ல், ஒரு தீர்க்கதரிசி எழும்பி மக்களுக்கு “ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும்” கொடுக்கும் சாத்தியக்கூறு பற்றி மோசே பேசினார் (வசனம் 1) . இருப்பினும், அந்தத் தீர்க்கதரிசி, “வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று” கூறினால் (வசனம் 2), என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மோசே பின்வருமாறு அறிவுறுத்தினார்,

அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத்தைக் கேட்டு, அவரை சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக. அந்தத் தீர்க்கதரிசியும், அந்தச் சொப்பனக்காரனும் கொலைசெய்யப்படக் கடவன்; நீங்கள் நடக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியை விட்டு உங்களை விலக்கும்படி, அவன், உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவரும் உங்களை அடிமைத்தன வீட்டிலிருந்து நீங்கலாக்கி மீட்டுக்கொண்டவருமான உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான துரோகப்பேச்சைப் பேசினான்; இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக (வசனங்கள் 3-5).

“தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்” என்ற வார்த்தைகள் சில்லிடச் செய்பவைகளாய் உள்ளன. நமக்கு 2 தெசலோனிக்கேயர் 2:10-12 வசனங்கள் நினைவூட்டப்படுகின்றன, அவைகள், “அநீதியில் பிரியப்படுகிற யாவரும்” “பொய்யை விசுவாசிக்கத்தக்கதாக” அவர்களுக்குத் தேவன் “கொடிய வஞ்சகத்தை” அனுப்புவார் என்று நமக்குக் கூறுகின்றன. “சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்” (வசனம் 9) வருகிற கள்ளப் போதகர்கள் ஒரு “கொடிய வஞ்சகமாக” இருப்பார்கள்.

எல்லா மதப்போதகர்களும் (அற்புதங்கள் செய்யும் வல்லமை கொண்டிருப்பதாக உரிமை கோருபவர்கள் கூட) சோதிக்கப்பட வேண்டும் - முற்றிலுமாக சோதிக்கப்பட வேண்டும் - என்று மிகவும் பலமாக நான் வலியுறுத்த முடியாது. அவர்களின் போதனையானது மனிதர்களைத் தேவனுடைய சத்தியத்தில் இருந்து புறம்பே நகர்த்திச் செல்லுகிறதென்றால், அவர்கள் எவ்வளவு மனதிற்கு இனியவர்களாய் அல்லது விரும்பத்தக்கவர்களாய் இருப்பினும், அவர்கள் - உறுதியாகவும் இறுதியாகவும் - புறக்கணிக்கப்பட வேண்டும்.

வெளிப்படுத்தின விசேஷம் 13ல் கள்ளத் தீர்க்கதரிசியினால் நிகழ்த்தப்பட்ட “அடையாளங்கள்”/“அற்புதங்கள்” குறித்து, நான்

“பொய்யான அற்புதங்கள்” மற்றும் “தவறான அற்புதங்கள்” என்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தியிருப்பதைக் கவனித்து இருப்பீர்கள். வேதாகமத்தைப் பற்றிய எனது அறிவுடன், கற்பனைத் தோற்றங்களை நிகழ்த்தும் எனது பின்னணியுடன், மற்றும் எனது இயல்பான நம்பிக்கையுடன், கள்ளத்தீர்க்கதரிசி தான் கொண்டிருந்த வல்லமையைக் கொண்டிருந்ததாக உரிமை கோரினான் என்று நான் நம்பி இணங்குகின்றேன்:

(1) தேவன் தமது சொந்த மக்கள் அற்புதம் செய்யும் வல்லமை கொண்டிருக்க அனுமதியாது இருக்கையில், அவர் அசுத்த ஆவியின் சக்திகளை, அற்புத வல்லமை கொண்டிருக்கும்படி அனுமதிப்பார் என்பது நினைத்துப் பார்க்க இயலாததாக உள்ளது - மற்றும், புதிய ஏற்பாடு எழுதி முடிக்கப்பட்டபோது (வேறு வார்த்தைகளில் சொல்லுவதென்றால், வெளிப்படுத்தின விசேஷத்தை யோவான் எழுதி முடித்த காலத்தின்போது) கிறிஸ்தவர்கள் கொண்டிருந்த அற்புதம் செய்யும் வல்லமைகள் யாவும் முடிவுக்கு வந்தன என்பதே ஒவ்வொரு சுட்டிக்காண்பித்தலாகவும் உள்ளது.³²

(2) கள்ளப்போதகர்கள் பொய்யான அற்புதங்களைப் பயன்படுத்து வார்கள் என்பது முன்னுரைக்கப்பட்டது. “அக்கிரமக்காரனுடைய”³³ வருகையைப் பற்றிப் பவுல் கூறியபோது, அந்த அக்கிரமக்காரனின் வருகையானது, “சாத்தானுடைய செயலின்படி, சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்” இருக்கும் என்று அந்த அப்போஸ்தலர் கூறினார் (2 தெசலோனிகேயர் 2:8, 9). NIV வேதாகமத்தில், “counterfeit miracles, signs and wonders” என்றுள்ளது.

(3) இங்கு குறிப்பிடப்பட்டுள்ள “அடையாளங்கள்” என்பவை அந்த நாட்களில் (மத ரீதியாக மற்றும் மத - ரீதியற்றவர்களாய்) இருந்த மிகைநடிப்பாளர்களின் நிலைபெற்ற சொற்கோவையின் பாகமாக இருந்தன. அவைகள் மக்கள் கூட்டத்தை கவருதல் என்பதற்கு அப்பால் நடைமுறை மதிப்பெதுவும் இல்லாதவைகளாய் இருந்தன.

(4) இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு “அடையாளமும்” இயற்கையான வழிமுறைகளில் நிறைவேற்றப்படக் கூடும். உதாரணமாக, வானத்தில் இருந்து அக்கினியை வரவழைப்பதை ஆழ்ந்து சிந்தித்துப்பாருங்கள்: அக்கினியை உண்டாக்குதல் என்பது எப்போதுமே, கூட்டத்தை மகிழ்விப்பதாகவே இருந்துள்ளது. திறக்கப்படும்போது தீப்பிழம்புகளாக வெடிக்கும் புத்தகம் ஒன்றை நான் வைத்திருக்கிறேன். பாகாலின் தீர்க்கதரிசிகளால் சோதனை நிலைகளில் வானத்தில் இருந்து அக்கினியைக் கொண்டுவர இயலாது போயிற்று (1 இராஜாக்கள் 18), ஆனால் அவர்களுடைய ஆலயங்கள் ஒன்றில் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும்படிக்கு அவர்களுக்கு நேரம் கொடுக்கப்பட்டிருந்தது என்றால், அதை (அக்கினியை) தோற்றுவிப்பதில் அவர்களுக்குப் பிரச்சினை இருந்திருக்காது. “காணமுடியாத” ஒரு கம்பி, எளிதில் தீப்பற்றும் திரவம், மங்கலான வெளிச்சம், மேடைக்குக் கீழிருந்து யாரேனும் ஒருவர் தீப்பற்றச் செய்தல், மற்றும் - ஆஹா! ஒரு “அற்புதம்” நிகழ்த்தப்பட்டதாக இருந்தது!

உயிர் பெற்று வந்து பேசிய சொருபம் பற்றிய விஷயம் என்ன? ஒரு நாள் இரவில் நான் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்: மரம் மற்றும் துணியால் செய்யப்பட்ட உயிரற்ற உருவம் ஒன்றுடன் மேடைக்கு வந்த ஒரு மனிதர், அதைத் முட்டின்மேல் உட்காரவைத்துக்கொண்டு அதனுடன் பேசத் தொடங்கினார் - அது திரும்ப அவருடன் பேசிறது! அந்த உருவகத்தின் தாடைகள் அசைந்தன; அதன் கண்கள் உருண்டன; அதன் தலை திரும்பிற்று; அதன் புருவங்கள் தூக்கின. நான், வேற்றிடக் குரல் தோற்றுவிப்பாளர் தமது பொய் உருவுடன் நிகழ்த்தும் செயல் பற்றி விவரித்துக் கொண்டிருக்கின்றேன். வேற்றிடக் குரல் தோற்றுவிக்கும் - இது உதடுகளை அசைக்காமல் பேசு, அந்த சத்தம் வேறொரு ஆதாரமூலத்தில் இருந்து வருவதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்துதல் என்ற - திறமையானது நீண்ட நீண்ட காலமாக நம்மைச் சுற்றிலும் உள்ள திறமையாகும். வேற்றிடக் குரல் தோற்றுவிக்கும் திறமை பற்றிய பல புத்தகங்கள், இந்தக் கலையானது பழங்காலப் புறதெய்வ வணக்கத்தவர்களால் முழுமைப் படுத்தப்பட்டது என்பதைச் சுட்டிக்காண்பிக்கின்றன.

பேசும் - உருவகம் என்ற மோசடிக்கு எந்தத் திறமையும் தேவையில்லை என்பது சாத்தியமாகவே உள்ளது. பழங்காலப் பெர்கமு நகரத்தை, நான் பயணக்குழுவுடன் சென்று பார்த்தபோது, புறதெய்வ ஆசாரியர் ஒருவர் ஒளிந்து கொள்வதற்கு சீழே இடம் கொண்டிருந்த புறதெய்வ வணக்கப் பீடம் ஒன்று எங்களுக்கு காண்பிக்கப்பட்டது. ஆசாரியர் ஒரு குழாயின் வழியாக பேசுவதன்மூலம், அந்தப் பீடமே பேசுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முடிந்தது.

ஒரு உருவகம் பேசுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தப் பல வழிமுறைகள் இருந்தன, மற்றும் அது உயிருடன் வருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் பல வழிமுறைகள் இருந்தன. பழங்காலப் புறதெய்வ வணக்கக் கோவில்கள் சிலவற்றின் சிதிலங்களில் காணப்படும் கம்பிகளில் உருளைகளும், பொம்மலாட்டக் கலைஞர் ஒருவரால் (கம்பிகள் இணைக்கப்பட்ட உருவங்களைக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துபவர்) சிலவேளைகளில் பயன்படுத்தப்பட்ட முறைமையொன்றைக் கருத்தாகத் தெரிவிக்கின்றன.

அந்த நாட்களில் இருந்த மக்கள் இவ்வகையான தந்திரத்தினால் ஈர்க்கப்பட்டனர் என்பதில் எவரேனும் சந்தேகம் கொண்டிருந்தால், மந்திரவாதியான சீமோனின் தகுதி-தொழில் விபரத்தை ஆய்வுசெய்யுங்கள்: அவன் “தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு ஜனங்களைப் பிரமிக்கப்பண்ணிக் கொண்டிருந்தான். தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குத் செவிகொடுத்துவந்தார்கள்” (நடபடிகள் 8:9, 10)!

நீங்கள் நிச்சயமாக, இப்படிப்பட்ட வஞ்சனையானது பழைய நாட்களில்தான் நிலவிற்று என்று கூறலாம்! நாம், “ஒளியூட்டப்பட்ட” இன்றைய நாட்களில், எவரொருவரும் தெளிவான இப்படிப்பட்ட சூழ்ச்சிக்கு பலியாக விழுந்துவிடமாட்டார் என்று நினைக்கச் சாய்கின்றோம். இது உண்மையாக இருக்க வேண்டும் என்றே நான்

விரும்புகின்றேன், ஆனால் இது அவ்வாறு இருப்பதில்லை. P. T. பர்னம்³⁴ என்பவர், “ஓவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு ஏமாற்றுக்காரன்/பிறர் உடைமையை உறிஞ்சுவன் பிறக்கின்றான்” என்று கூறியபோது உண்மையைத்தான் பேசினார். மக்கள் சத்தியம் என்று ஏற்றுக்கொள்வதாக உள்ள மதியீனத்தைக் குறித்துத் திகைப்பு அடைவதை நான் ஒருக்காலும் விட்டொழித்திருப்பதில்லை.

விசேஷித்த வல்லமை கொண்டிருப்பதாக உரிமை கோருதல்களினால் மக்கள் மதியீனராக்கப்படும் வழிமுறைகள் பற்றி நான் திகைப்படைகின்றேன். உதாரணமாக, அப்போதுதான் சந்தித்துள்ள தனிநபர்களின் அந்தரங்கமான விபரங்களைப் பற்றித் தெரிந்திருப்பதாகத் தோற்றம் தருகிற வகையில் தந்திரங்களை பயன்படுத்துகின்ற மனவியல் வல்லுநர் மற்றும் “ஆவி உலக ஆலோசகர்” போன்றவர்களுக்குப் பலர் இரையாகி விடுகின்றனர். மதம்சார்ந்த சடங்குகளையும் “விளக்கமுடியாத கோட்பாடு” என்று அழைக்கப்படுவதையும் நான் குறிப்பிட முடியும்.

கிறிஸ்தவத்தின் பெயரால் சூழ்ச்சியைப் பயன்படுத்துதல் என்பது குறிப்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய விஷயமாக உள்ளது. பல கள்ளப் போதகர்கள், அற்புதங்கள் செய்ய முடியும் என்று, விசேஷமாக, குணமாக்கும் அற்புதம் செய்ய முடியும் என்று உரிமை கோருகின்றனர்.³⁵ “குணமாக்குபவர்கள்” எனப்படும் இவர்கள் பழமையான “மனதை வாசிக்கும்” தந்திரம், மற்றும் “யாரோ ஒருவருக்கு இங்கு பித்தப்பையில் கோளாறு உள்ளது என்று தேவன் என்னிடம் கூறுகின்றார்” என்பது போன்ற விளக்கமற்ற, பொதுப்படையான கூற்றுகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றைச் செய்து, பெயர்கூறாமல், ஒரு நபர் குணமானார் என்று உரைக்கின்றனர். ஒரு எளிய தந்திரத்தினால், சமமற்ற கால்கள் சமமாக்கப்பட்டதாக தோற்றம் தருவிக்கப்பட முடியும், அதே வேளையில், வஞ்சிப்பதற்கான மிகவும் விரிவான முறைமைகள், குறிச்சொற்களாலும் ஒளித்து வைக்கப்பட்ட மின்னனுச் சாதனத்தினாலும் தகவல்களைப் பரப்புவதை உள்ளடக்குகின்றன.

“உலகமானது வஞ்சிக்கப்பட விரும்புகிறது”³⁶ என்று செபாஸ்டியன் பிரண்ட் என்பவர் எழுதியபோது அவர் சரியாகவே சொன்னார் என்பதை, நான் அதிக காலம் வாழ வாழ மிகவும் உறுதிபட நம்புகின்றேன். தூரின் சீலையைப்³⁷ பார்க்கக் கூட்டங்கள் கூடுகின்றன. ஒரு சிலை அழுவதாகத் தோற்றம் அளிக்கிறபோது ஆயிரக்கணக்கான மக்கள் “அந்த சொருபத்தைக் குறித்து ஆச்சரியப்படுகின்றனர்.”³⁸ மக்கள் தரிசனங்கண்டதாக உரிமை கோரிய பின்பு அவ்விடத்தில் புனிதத் தலங்கள் கட்டப்படுகின்றன. பூமியில் இருந்து வந்த மிருகம் தனது தந்திரங்களின் பைக்குள் கைவிட்டு வெளியே தொடர்ந்து எடுத்துப் போடுகிறது.

யோவானின் வார்த்தைகளைக் கடன் பெறுவது என்றால், இன்றைய நாட்களில் மனிதர்களைப் பிசாசானவன் வஞ்சிக்கும் வழிமுறைகள் எல்லாவற்றையும், “ஓவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாது” (யோவான் 21:25ஐக் காணவும்). சாத்தான் வஞ்சிக்கின்ற வழிமுறைகள் யாவற்றையும் அட்டவணையிடுவதைவிட,

மக்கள் கவனமாய் இருக்கும்படி, நம்பிக்கையற்றவர்களாகக்கூட இருக்கும்படி - தேவனுடைய வசனத்திற்கு நேர்மாறாக உள்ள எதையும் எல்லாவற்றையும் புறக்கணிக்கும்படி - அவர்களை ஊக்குவித்தல் என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது!

நமது தலைப்பின் இந்த அம்சத்தை விட்டு நாம் நீங்கிச் செல்வதற்கு முன்பு, இதை நாம் முடிந்த அளவுக்கு நடைமுறைக்குரியதாக்குவோம். நாம் மற்றவர்களைச் சுட்டிக்காண்பித்து, “அவர்கள் எப்படி இவ்வளவு சுலபமாக ஏமாற்றப்பட முடிந்தது?” என்று திகைப்புடன் கேட்கலாம். நாம் நேர்மையானவர்களாய் இருந்தால், பிசாசானவன் மதரீதியான தந்திரத்தினால் வஞ்சிக்கின்ற ஒவ்வொரு நபருக்கும் சரியாக அவன், உலகப்பிரகாரமான இரட்டைப் பேச்சினால் ஒரு நூறுபேரை வஞ்சிக்கின்றான் என்பதை ஒத்துக் கொண்டாக வேண்டும். மேலும், நாம் யாவருமே ஏதோ ஒரு வேளையில், அவனது பொய்களில் விழுந்துள்ளோம் என்பதையும் ஒத்துக்கொண்டாக வேண்டும். இங்கு அவனது மிகவெற்றிகரமான வஞ்சனைகள் சில தரப்படுகின்றன: “தேவனில்லாமலேயே நீங்கள் நன்றாக இருக்க முடியும்”; “இந்த வாழ்க்கைதான் எண்ணப்பட வேண்டியதாக உள்ளது; அடுத்து வரும் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்”; “சாதனையும் உடமைகொள்ளுதலுமே மிகவும் முக்கியமானவைகளாக உள்ளன.” “இயேசுவைத் தவிர தேவனிடத்தில் சேருவதற்கு வேறு வழிகளும் இருக்கின்றன” என்பதே அவன் கூறுகிறதான, ஆத்துமாவை மிகவும் சீரழிவுக்குள்ளாக்கும் பொய்யாக உள்ளது (யோவான் 14:6; நடபடிகள் 4:12 ஆகிய வசனங்களைக் காணவும்).

நமது படிப்பின் இந்தப் பகுதியானது, “அவன் தான் கொண்டிராத ஆற்றலைக் கொண்டுள்ளதாக உரிமை கோருகின்றான்” என்றுள்ளது. பிசாசானவன் உங்களைச் சந்தோஷமாக்குவதற்கு ஆற்றல் கொண்டுள்ளதாக, உங்களை நிறைவுபெற்றுள்ளதாக உணரவைக்கும் ஆற்றல் கொண்டுள்ளதாக, உங்கள் வாழ்வை அர்த்தம் நிறைந்ததாக்கும் ஆற்றல் கொண்டுள்ளதாக உரிமை கோருகின்றான். அவன் பொய்சொல்கின்றான்! அவன் அப்படிப்பட்ட ஆற்றல் எதுவும் கொண்டிருப்பதில்லை. தேவன் மாத்திரமே அவற்றைக் கொண்டுள்ளார் - மற்றும் இவைகள் தேவனிடத்தில் இருதயங்களை நிலைக்கச் செய்துள்ளவர்களுக்கு அவர் தருகிற வரங்களாக உள்ளன.

“என் பிரியமான சகோதரரே, மோசம் போகாதிருங்கள்” (யாக்கோபு 1:16)!

அவன் தன்னால் தர முடியாதவற்றை வாக்களிக்கின்றான் (13:16-18)

நமது வசனப்பகுதியானது மிருகத்தின், தர்க்கத்திற்குரிய “அடையாளம்” பற்றிய வசனப்பகுதியுடன் முடிவடைகிறது. இப்பகுதி, “அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், சுயாதீனர், அடிமைகள்,

இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்” என்று தொடங்குகிறது (வசனம் 16). (“பூமியிலிருந்து வந்த மிருகம் ஒரு மனிதனுக்கு முத்திரை இடுதல்” என்ற விளக்க படத்தைக் காணவும்.)

அந்த நாட்களில், அடிமைகளும் மற்றவர்களும் சிலவேளைகளில் தங்கள் கைகள் அல்லது நெற்றிகளில் உண்மையிலேயே அடையாளத்தைப் பெற்றனர்.³⁹

வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் எழுதப்பட்ட நாட்களில், நீங்கள் ரோமாபுரி நகரத்தின் பிரதான வீதியில் நடந்து சென்றிருந்தால், நெற்றியிலோ அல்லது உள்ளங்கையிலோ முத்திரை அடையாளத்துடன் இருக்கும் மனிதர் ஒருவர் உங்களை நோக்கி வருவதை நீங்கள் கண்டிருக்கலாம். அவனது மாம்சத்தை பொசுக்கி எழுதப்பட்ட எழுத்துக்கள் அல்லது வரையப்பட்ட உருவங்கள், அவன் எந்த மனிதனுக்கு அடிமை என்பதையோ அல்லது எந்தத் தெய்வத்தின் பக்தன் என்பதையோ, அவன் பெற்றுள்ள முத்திரை அடையாளத்திற்கு உரியவரைக் கொண்டு அடையாளப்படுத்தப்படும்.⁴⁰

பவுல் தமது உடலில் “இயேசுவினுடைய அச்சடையாளங்களை” தரித்திருத்தல் பற்றிப் பேசியபோது (கலாத்தியர் 6:17) - எஜமானருக்காக ஊழியம் செய்கையில் தாம் பெற்றிருந்த தழும்புகளைப் பற்றிக் குறிப்பிட்டபோது (2 கொரிந்தியர் 11:23-25) - இந்த நடைமுறைப் பழக்கத்தை அவர் தமது சிந்தையில் கொண்டிருந்து இருக்கலாம்.⁴¹

13:16, 17ன் “முத்திரை” என்பது நேரடி அர்த்தத்தில் ஒரு முத்திரையாக உள்ளது என்று சிலர் நினைக்கின்றனர். “மிருகம்” என்று தலைப்பிடப்பட்ட கருத்துப்படக் கைப்பிரதி ஒன்று என்னிடத்தில் உள்ளது. அந்த சிறுபுத்தகம் முழுவதிலும், மிருகத்தைப் பின்பற்றுவவர்கள், தங்கள் நெற்றிகளில் “666” என்ற எண்ணை வெளித்தெரியும்படி எழுதப்பட்ட அல்லது பச்சைக் குத்தப்பட்டவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். இந்த “முத்திரை” என்பது வாங்குதல் மற்றும் விற்குதல் என்பவற்றுடன் இணைவு கொண்டிருந்ததால் (வசனம் 17), இந்த முத்திரையை, வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் ஒரு அடையாளம் என்று சிலர் அடையாளப்படுத்தியுள்ளனர்: வங்கி எண்கள், பேரங்காடிகளில் பயன்படுத்தப்படும் அடையாளக்கோடுகள்,⁴² (அமெரிக்காவில்) சமூக பாதுகாப்பு எண்கள், மற்றும் இவை போன்றவை. (இரண்டாம் உலக யுத்தத்தின்போது, அமெரிக்காவில் இருந்த சிலர், உணவு பங்கீட்டு முத்திரைகள் “மிருகத்தின் முத்திரை” என்று நம்பியிணங்கியிருந்தனர்.)

இந்த விளக்கங்களில் எதுவும், தொடக்ககாலக் கிறிஸ்தவர்களுக்கு எந்த அர்த்தமும் உடையதாக இருந்திராது.⁴³ சந்தர்ப்பப்பொருளில், மிருகத்தின் “முத்திரை” என்பது, நாம் 7ம் அதிகாரத்தில் படித்த, தேவனுடைய முத்திரை என்பதற்கு பதிலியாக - மற்றும் போலிப்பதிலியாக - உள்ளது: (1) தேவனுடைய முத்திரையானது “உண்மையுள்ள யாவரையும்” குறிப்பிடும்

அடையாளத்துவ எண்ணாக உள்ள 144,000 பேர்களுக்கு இடப்பட்டது; அவர்களில் எந்த ஒரு தனிநபரும் மறக்கப்படவில்லை. அது போலவே, மிருகத்தின் முத்திரையானது “சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள்” யாவர் மீதும் இடப்பட்டது; பூமியில் குடியிருப்பவர்களில் எவரும் தவறவிடப்படவில்லை. (2) 144,000 பேர்களின் “நெற்றிகளில்” முத்திரையிடப்பட்டு (7:3), மற்றும், மிருகத்தைப் பின்பற்றியவர்கள் “தங்கள் வலது கைகளிலாவது, நெற்றிகளிலாவது முத்திரையிடப்பட்டனர்.” (3) (7ம் அதிகாரத்தின்) முத்திரையானது, மீட்கப்பட்டவர்கள் தேவனுக்கு உரியவர்கள் என்று சுட்டிக்காண்பித்தது, அவர்கள் தேவனால் பாதுகாக்கப்பட்டனர் மற்றும் அவர்கள் தேவனுடைய கண்ணோக்கத்தில் ஏற்புடையவர்கள் ஆக்கப்பட்டனர் - விசேஷமாக, துன்புற்றவர்கள் மீது அவரது எண்ணப்போக்கு இவ்வாறு இருந்தது. பூமியின் குடிகள், மிருகத்தின் உடமை என்ற வகையில், அவனது பாதுகாப்பின்மீது இருப்பவர்கள், மற்றும் அவனது குணத்தைத் தன்மயமாக்கிக் கொண்டவர்கள் என்ற வகையில் முத்திரையிடப்பட்டனர்.⁴⁴ முத்திரையைப் பற்றி நாம் படித்தபோது, அது நேரடி அர்த்தம் கொண்டதல்ல என்று நாம் வலியுறுத்தினோம் - மிருகத்தின் முத்திரையும் நேரடி அர்த்தம் கொண்டிருப்பதில்லை.

வேதாகமம் எழுதப்பட்ட காலத்தில் முத்திரைகள் பற்பல நோக்கங்களைக் கொண்டிருந்தன, ஆனால் 7ம் அதிகாரத்தில், பாதுகாப்பு என்ற நோக்கமே வலியுறுத்தப்பட்டு இருந்தது. அதுபோலவே, மிருகத்தின் முத்திரையை மனிதர்கள் பெற்றுக்கொண்டபோது, அந்த மிருகமானது அவர்களுக்குத் தேவையானவற்றை அளித்து, அவர்களைப் பாதுகாக்கும் என்று அது மறைமுகமான அர்த்தமாயிற்று. இருப்பினும், பிசாசானவன் தன்னால் கொடுக்க முடியாதவற்றை எவ்வித மாறுபாடும் இன்றி வாக்களிக்கின்றான்.

இருப்பினும் தொடக்கத்தில், மிருகம் தனது வாக்குறுதியின்படியே அளித்ததாக காணப்பட்டது: “அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவும் கூடாதபடிக்கும் செய்தது” (வசனம் 17). “முத்திரை” என்பது “அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது” என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அந்த “இலக்கம்” பற்றி நாம் பின்வரும் (அடுத்த) பாடத்தில் கலந்துரையாடுவோம். அந்த நாட்களில் ஒரு மனிதனின் பெயர் அவன் எப்படிப்பட்டவனாக இருந்தான் என்பதைக் குறித்து நின்று என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மிருகத்தின் பெயரைக் கொண்டு “முத்திரையிடப்படுதல்” என்பது அந்த மிருகத்தைப் போலவே ஆகுதல் என்பதாக இருந்தது.

“அடையாளத்தை/முத்திரையை” கொண்டிருந்தவர்கள் தவிர வேறு எவரும் வாங்கவோ விற்கவோ கூடாதிருந்தது என்பது தனிச்சிறப்பு வாய்ந்த உண்மையாக இருந்தது. இது வர்த்தகத்தை நடத்துவதற்கு குடிமக்கள் கொண்டிருக்க வேண்டியிருந்த சட்டரீதியான பத்திரங்களைக்

குறிப்பிடுவதாகச் சிலர் நினைக்கின்றனர். புதைபொருள் ஆராய்ச்சியானது, “பேரரசனுக்கு ஆராதனை/தொழுகை செலுத்தியிருந்ததற்கு ஆதாரமாக (சொருபத்தை வணங்கியவர்கள்) பெற்றிருந்த சான்றிதழ்களின் எஞ்சியபகுதிகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.”⁴⁵ மெரில் C. டென்னி என்பவர் பின்வரும் உட்கண்ணோட்டத்தைக் கொடுத்தார்:

திபேரியு தொடங்கி, பல்வேறு பேரரசர்களின் கீழ், வியாபார பதிவேடுகள் யாவும் அரசாங்க முத்திரை கொண்டு முத்திரையிடப்பட வேண்டியிருந்தன, அவ்வாறு இல்லையேல் பணப்பரி வர்த்தனையானது மதிப்பில்லாததாக இருக்கும். உள்ளூர் அதிகாரிகளுக்கு அனுமதிவேண்டி விண்ணப்பங்கள் அனுப்பப் பட்டன, சிலவேளைகளில், இவைகள் அப்போது ஆட்சிசெய்யும் செசாரை ஆராதித்தலைப் பேணிய, பல்வேறு நகரங்களின் ஆசாரியத்துவத்திற்கும் அனுப்பப்பட்டன.⁴⁶

பயன்படுத்த மறுத்தல் என்பது இயல்பாகவே மிகவும் பொதுவாக இருந்தது என்று மற்ற கல்வியாளர்கள் நினைக்கின்றனர்: ஒருவேளை, கிறிஸ்தவர் ஒருவர், சொருபத்தைப் பணிந்து கொள்ள மறுத்தால் வார்த்தையானது பரப்பப்படும், அவருடன் பரிவர்த்தனை வைத்துக் கொள்ள வர்த்தகர்கள் மறுத்து விடுவார்கள். ஒருவேளை, மன உணர்வில் விழிப்புடைய கிறிஸ்தவர்கள், புறதெய்வங்களுடன் நெருங்கி அணிவகுத்து நின்ற வர்த்தகக் குழுக்களிடம் இருந்து தூரத்தில் இருந்து கொண்டனர். பொருளாதாரப் பகிஷ்கரிப்பு (பயன்படுத்த மறுத்தல்) என்பது எவ்வகையில் செயல்படுத்தப்பட்டிருப்பினும்,⁴⁷ 13:17ம் வசனம், கிறிஸ்தவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தெளிவற்ற எதிர்காலத்தையே சித்தரித்தது. இவ்விதமாக நாம், “இதிலே ஞானம் விளங்கும்” என்று தொடங்குகிற 18ம் வசனத்திற்கு வருகின்றோம். NIV வேதாகமத்தில், “This calls for wisdom” என்றுள்ளது. இதைப் புரிந்து கொள்வதற்குப் போதிய அளவு ஞானம் உடையவர்களுக்குத் தகவல் - விஷயங்களின்மீது மாறுபட்ட கருத்துநோக்கை இடும் தகவல் - அளிக்கப்பட வேண்டியிருந்தது. “விஷயங்களைத் தேவன் காணுகின்ற விதமாகக் காணவருதல்” என்பது வேதாகம ஞானத்திற்கான ஒரு விளக்கமாக உள்ளது.

முந்திய பாடத்தின் தொடக்கத்தில், ஒவ்வொரு மிருகமும் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, ஊக்கமுட்டுதலின் சுருக்கமான வார்த்தையொன்றைப் பரிசுத்த ஆவியானவர் கொடுத்தார் என்று நான் சுட்டிக் காண்பித்தேன். கடல் மிருகம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வரும் மறு உறுதிப்பாட்டிற்கான வார்த்தை 13:9, 10ல் காணப்பட்டது, அதே வேளையில் பூமியில் இருந்து வந்த மிருகத்தின் விவரிப்பை தொடர்ந்து வரும் ஊக்கமுட்டுதலின் வார்த்தை 18ம் வசனத்தில் காணப்படுகிறது: “இதிலே ஞானம் விளங்கும், அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது அதனுடைய இலக்கம் அறநூற்றறுபத்தாறு.”

இவ்வசனமானது வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில், முழு

வேதாகமத்திலும்கூட, மிகவும் சிக்கலானவற்றில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதை யோவானால் அமைக்கப்பட்ட புதிராக எடுத்துக்கொள்ளுதல் என்பது இவ்வசனப்பகுதி பற்றி மிகவும் பிரபலமான விளக்கங்களில் ஒன்றாக உள்ளது: 666 என்ற இலக்கத்தை gematria⁴⁸ என்று அழைக்கப்படும் செயல்முறையின் மூலமாக யாரேனும் தனிநபருடைய பெயரைத் தரவழைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு சிக்கலான - இதன்மீது நாம் ஒரு தனிப்பட்ட பாடத்தைக் கொண்டிருக்கும் அளவுக்குச் சிக்கலான - செயல்முறையாக உள்ளது.⁴⁹ இப்போதைக்கு, யோவான் ஒரு புதிரை முன்னிறுத்தியிருந்தால், “இந்தக் குறிப்பால் உணர்த்தும் வகையைத் தீர்த்து வைக்க நவீனகாலத்தில் ஏற்படுத்தப்பட்ட முயற்சி எதுவும் முற்றிலுமாக நம்பச்செய்வதாக இருப்பதில்லை”⁵⁰ என்று மார்ட்டின் பிரான்ஸ்மொன் கூறிய கூற்றை நான் ஒப்புக்கொள்கின்றேன் என்று கூறுவது போதுமானதாக உள்ளது. பின்வரும் சிந்தனைகள் ஆழ்ந்து சிந்தித்துப்பாருங்கள்:

(1) வெளிப்படுத்தின விசேஷத்தின் வேறு எந்தப் பகுதியிலும் எண்கள் ஒரு புதிராக நடத்தப்படுவதில்லை. பின்பு, ஏன், “666” என்ற எண் மாத்திரம் இவ்விடத்தில் அவ்வாறு நடத்தப்பட வேண்டும்? இப்புத்தகத்தின் பிற இடங்கள் யாவற்றிலும், எண்கள் அடையாளத்துவமாகவே நடத்தப்பட்டுள்ளன. பின்பு ஏன் நாம், “666” என்ற எண்ணையும் அடையாளத்துவமாக நடத்தக்கூடாது? “இறைவெளிப்பாடு என்பது அடையாளங்களின் புத்தகமாக உள்ளது; இது புதிர்களின் புத்தகமாக இருப்பதில்லை!”⁵¹

(2) ஆறுதல்படுத்துதல் என்பதே வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தின் முற்றான நோக்கமாக இருந்தது, ஆனால் ஒரு புதிரானது யாரேனும் ஒருவருடைய பெயராகக் கண்டறியப்பட முடியும் என்றாலும், அந்தப் புதிரை முன்னிறுத்துவதில் என்ன ஆறுதல் இருக்கப்போகிறது? யோவான் (வார்த்தை) விளையாட்டுக்களை விளையாடிக்கொண்டிருக்க வில்லை. குழப்பத்தை ஏற்படுத்துதல் என்பதல்ல, ஆனால் ஆறுதல் படுத்துதல் என்பதும்; கலக்கமுட்டுதல் என்பதல்ல, ஆனால் அமைதிப் படுத்துதல் என்பதும், புதிர் ஒன்றை முன்வைத்தல் அல்ல, ஆனால் உற்சாகம் கொடுத்தல் என்பதும் தான் யோவானுடைய நோக்கமாக இருந்தது.

18ம் வசனம் கிறிஸ்தவர்களை ஊக்கப்படுத்துதல் என்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது என்பதற்குச் சந்தர்ப்பப்பொருளானது இரண்டு குறிப்புகளை தருகிறது. முதல் குறிப்பு, இந்த எண்ணானது “ஒரு மனிதனுடையதாக” உள்ளது என்பதாகும். வெளிப்படுத்தின புத்தகத்தின் வேறொரு இடத்தில் இதே சொல்விளக்கமானது “மனித/மனுஷ” என்ற வார்த்தையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (21:17).⁵² இந்தச் சொற்றொடரானது கலாத்தியர் 1:11; 3:15; மற்றும் பிற வசனங்களில், “பொதுவாக மனிதகுலத்தை” குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டுள்ளது. யோவான், “இது ஒரு குறிப்பிட்ட தனிநபரின் இலக்கம்” என்று கூறவில்லை; மாறாக அவர், “இது மனிதரைச் சரியாகக் குறிப்பிடும் எண்ணாக உள்ளது!”⁵³ என்றே கூறினார். வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், மிருகத்தின் எண்ணானது ஒரு கடவுளுடைய எண்ணாகவோ அல்லது மேம்பட்ட

சக்திகொண்ட மனிதருடைய எண்ணாகவோகூட இருப்பதில்லை. இது மனிதரின் எண்ணாக மாத்திரம் உள்ளது. எந்த ஒரு தனிநபரும் அல்லது மனிதர்களின் குழுவும், எவ்வளவு வல்லமையுள்ளவர்களாய் இருப்பினும், சர்வவல்லமையுள்ள தேவனுக்கு எதிராக நிற்க முடியாது! (2 நாளாகமம் 20:6ஐக் காணவும்).

இரண்டாவது குறிப்பு, “666” என்ற எண் மிருகத்திற்கு நியமிக்கப்பட்டது என்பதாகும்: இந்த எண்ணை விளக்கப்படுத்துவதற்கு, “ஆறு” என்ற எண்ணின் அடையாளத்துவ அர்த்தத்தைக் கொண்டு தொடங்க வேண்டும். எண்கள் பற்றிய நமது அறிமுகத் துணைப்பாடத்தில் நாம், ஆறு என்பது ஏழைவிட ஒன்று குறைவாக இருப்பதாலும், “ஏழு” என்பது பூரணத்துவத்தைக் குறிப்பதாலும், “ஆறு” என்பது பூரணமற்ற தன்மையை அல்லது பொல்லாங்கைக் குறித்தது என்று கண்டோம். மீண்டுமாக, ஆறு என்பது ஏறக்குறைய ஏழாக இருப்பதால், “ஆறு” என்று சொல்வது வஞ்சனையையும் மறைமுகமாக உணர்த்துகிறது.

வெளிப்படுத்தின விசேஷம் பற்றிய வகுப்பைப் போதிக்கும்போது நான், சிலவேளைகளில் காட்சிச் செயல்விளக்கம் ஒன்றைப் பயன்படுத்துவதுண்டு: எனது கையில் வெளிப்படையாக ஏழு நாணயங்களை எடுத்து எண்ணுவேன். பின்பு நான் எனது கையைப் பின்புறமாக வைத்துக்கொண்டு, ஒரு நாணயத்தை எடுத்துவிடுவேன் அல்லது ஒன்றும் செய்யாதிருப்பேன் என்று எனது உரையைக் கேட்பவர்களுக்குக் கூறுவேன். நான் எனது கையைப் பின்புறமாக வைத்துவிட்டுப் பின்பு அதை முன்புறம் கொண்டு வந்து, எனது வகுப்பில் இருப்பவர்கள் நாணயங்களைப் பார்க்க அனுமதிப்பேன். எத்தனை நாணயங்கள் உள்ளன என்று அவர்கள் எண்ணிக் கணக்கிடுவதைக் கடினமாக்குவதற்காக, நாணயங்களை நான் சற்றே அசைவாடச் செய்துகொண்டிருப்பேன், மற்றும் அவர்களிடத்தில் எனது கையில் உள்ளது ஆறா அல்லது ஏழா எத்தனை நாணயங்கள் என்று கூறும்படி அறைகூவல் விடுப்பேன். இதை நான் பலமுறை செய்வேன், சிலவேளைகளில் ஆறு என்றும் சில வேளைகளில் ஏழு என்றும் பதில் கிடைக்கும். எனது மாணவர்கள் அவ்வப்போது தவறான எண்ணிக்கையை யுகிப்பதால், இது ஆறு என்பது எவ்வாறு வஞ்சனையுள்ளதாக - ஏழைப் போன்றே தோன்றுவதாக - இருக்க முடியும் என்பதைச் செயல்விளக்கப்படுத்துகிறது.

நிறைவாக, “ஆறு” என்ற எண் தோல்வியை முன்னறிவிக்கப் பயன்படுத்தப்பட்டது - ஏனெனில், “ஆறு” என்பது “ஏழாக” இருக்க எவ்வளவுதான் விரும்பினாலும், “ஆறு” என்பது எப்போதும் “ஆறாகவே” இருக்கும். (ஒரு பொருளின் விலையை ஏழு ரூபாய் என்று நிர்ணயித்திருந்தால், அந்தப் பொருளை ஆறு ரூபாய்க்கு வாங்கவே முடியாது.)

இப்போது, “ஆறு” என்ற எண்ணில் பொதியப்பட்டுள்ள கருத்துக்களை ஒன்று சேருங்கள். வேதாகமரீதியாக, சிலவற்றை மூன்று முறை திரும்பத் திரும்பக் கூறுதல் என்பது, அதைத் தனது மிக உயர்ந்த வல்லமைக்கு உயர்த்துதல் என்பதாக உள்ளது. மூன்று “ஆறுகள்” துன்மார்க்கம் மற்றும்

வஞ்சனையின் மிக உச்சத்தன்மையைக் குறிக்கின்றன, ஆனால் “இதிலே ஞானம் விளங்கும்”: இது தோல்வியின் உச்சத்தன்மையாகவும் உள்ளது! முடிவில், “666” என்பது “தோல்வியின் மீதான தோல்வியின் மீதான தோல்வி” என்பதற்கு நிலைநிற்கும்.⁵⁴

பிசாசானவன் தன்னால் ஒருபோதும் கொடுக்க முடியாதவைகளை வாக்களிக்கின்றான் என்பதை இந்த எண்ணானது தெளிவான தொனியில் அறிவிக்கிறது! கள்ளத்தீர்க்கதரிசி, ஆட்டுக்குட்டியானவர்போல் தோற்றம் கொண்டிருக்கலாம், மற்றும் அவன் ஆட்டுக்குட்டியானவர் தமது முத்திரையை அருளியதுபோல் ஒரு அடையாளத்தைக் கையளிக்கக் கூடியவனாகவும் இருக்கலாம். இருப்பினும், முடிவில், அவன் ஆட்டுக்குட்டியானவராக இருப்பதில்லை. முடிவில் அவனது அடையாளம் ஒரு அடையாளமாக மாத்திரம் இருக்கும். முடிவில், அவனைப் பின்பற்றியவர்கள் நித்தியத்திற்கும் பாதுகாப்பற்றவர்களாக விடப்பட்டுப் போவார்கள்!

தேவனின் முத்திரை அவருக்கு சொந்தவானவர்கள் மீதுள்ளது,
அவரது ஆடுகள் யாவும் பாதுகாப்பாக உள்ளன;
தீயவன் ஒருவன் தீங்கிழைக்கலாம்,
ஆனால் தேவன் நிச்சயமாகவே காப்பார்.

தேவனுடைய சொந்தப் பரிசுத்த குமாரனில்
நம்பிக்கை கொள்ளாதவர்கள் இப்படியிருப்பதில்லை;
அவர்கள் கைகளிலும் தலையிலும் ஒரு
அடையாளம் கொண்டுள்ளனர்,
ஆனால் அது துன்மார்க்கன் ஒருவனிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

உலகத்தின் மிக இருளான இரவுகள் பின்பு மேற்கொள்ளும்,
நம்பிக்கையின் கதிர் எதுவும் உதிக்காது;
இப்போதே அவரிடத்தில் புகலிடமாய் ஒடுங்கள்
உங்களுக்குப் பாதுகாப்பான இடமாயிருக்க
அவர் விரும்புகின்றார்.⁵⁵

“என் பிரியமான சகோதரரே, மோசம் போகாதிருங்கள்” (யாக்கோபு 1:16)!

முடிவுரை

மதரீதியான வஞ்சனையைப் பற்றி இந்தப் பாடத்தில் நாம் எடுத்துரைத்திருக்கின்றோம். மக்கள் வஞ்சிக்கப்படுவதைக் காணுதல் கவலைக்குரியதாக உள்ளது. பவுல், “ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” என்று கூறினார் (2 தெசலோனிகேயர் 2:3அ). தங்களைத் தாங்களே வஞ்சித்துக் கொள்பவர்களைக் காணுதல் இன்னும் கவலைக்குரியதாக உள்ளது. யாக்கோபு 1:26 வசனமானது, “தன் இருதயத்தை வஞ்சிக்கும்” நபரைப் பற்றிப் பேசுகிறது.

அதே வேளையில் 1 யோவான் 1:8 வசனமானது, “நம்மை வஞ்சிக்கும்” விஷயம் பற்றிப் பேசுகிறது. (நீதிமொழிகள் 14:12ஐயும் காணவும்.)
பவுல், தாம் ஒரு கிறிஸ்தவராவதற்கு முன்பு, தம்மைப் பிசாசானவன் வஞ்சிக்கக்கூடியவனாய் இருந்தான் என்று ஒப்புக்கொண்டார்:

ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம் பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம். நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். தமது கிருபையினாலே நாம் நீதிமாத்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத் தக்கதாக, அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார் (கீத்து 3:3-7).

நீங்கள் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டிருந்தால், சாத்தானுடைய பொய்களை இனியும் விழுங்காது இருக்கும்படி நீங்கள் தீர்மானம் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. நீங்கள் உங்கள் கண்களைத் திறந்து சிந்தையை விழித்தெழச் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. நீங்கள் ஒவ்வொரு கருத்தையும் கோட்பாட்டையும் வசனத்தினால் சோதித்துப் பார்க்கத் தீர்மானிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிய முடிவு செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது - அதை நீங்கள் இப்போதே செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது!⁵⁶

போதகர்கள் மற்றும் பிரசங்கியார்கள் ஆகியோருக்கான குறிப்புக்கள்

தொடக்ககால சபையின் நாட்களில் இரண்டாம் மிருகம் என்பது யாரைக் குறித்தது மற்றும் அது இன்றைய நாட்களில் யாரைக் குறிக்கிறது என்பதைக் தொகுத்துரைக்கும் (முந்திய பாடத்தில் உள்ள) வரைவட்ட வணையைப் பயன்படுத்துங்கள்.

ஏழு நாணயங்கள் கொண்ட காட்சிச் செயல்விளக்கத்தைப் பயன்படுத்த நீங்கள் விரும்பலாம். கர்த்தருடைய முத்திரை மற்றும் மிருகத்தின் அடையாளம் ஆகியவற்றை நேரெதிராக ஒப்பிட்டுக் காட்டும் எளிய வரைவட்டவணை ஒன்றையும் நீங்கள் பயன்படுத்த விரும்பலாம்.

இந்தப் பாடத்திற்கு, “கள்ளத் தீர்க்கதரிசி” என்று மாத்திரம் தலைப்பிட முடியும். மெரில் C. டென்னீ என்பவருடைய கருத்திலிருந்து

தழுவியமைக்கப்பட்ட ஒரு சுருக்கமான வரைவட்டவணை பின்வருமாறு: (1) அவனது நபர்த்துவம், (2) அவனது வல்லமை, (3) அவனது பங்கு.⁵⁷ சார்லஸ் ரைர் என்பவருடைய கருத்திலிருந்து தழுவியமைக்கப்பட்ட இன்னொரு வரைவட்டவணை பின்வருமாறு: (1) அவனது தோற்றம், (2) அவனது நோக்கம், (3) அவனது அதிகாரம், (4) அவனது பெருந்துன்பம்.⁵⁸

குறிப்புகள்

¹20:10ஐக் காணவும். பிசாசானவன் வஞ்சிக்கின்றவனாக இருக்கின்றான் என்ற உண்மை “வெளிப்படுத்தின விசேஷம், 3” என்ற புத்தகத்தில் உள்ள “உங்கள் விரோதியை அறியுங்கள்” என்ற பாடத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ²19:20ஐயும் காணவும். ³மிருகம் பூமியில் இருந்து வெளிவந்தது என்பதில் ஏதேனும் முக்கியத்துவம் இருக்கும் என்றால், அது அநேகமாக, அதன் தோற்ற இடம் பரலோகமல்ல ஆனால் இந்த பூமியே என்பதாகவே இருக்கலாம். (யோவான் 3:31; யாக்கோபு 3:15 ஆகிய வசனங்களைக் காணவும்.) முதலாவது மிருகம் கடலில் இருந்து வந்தது என்றிருக்கையில் இரண்டாவது மிருகம் பூமியில் இருந்து வந்தது என்ற உண்மையில் அனேகமாகத் சிறிதளவே முக்கியத்துவம் இருக்கலாம். மிருகங்கள் பற்றிய தானியேலின் தரிசனத்தில், முதலில் இவைகள் கடலில் இருந்து வந்தன என்று கூறப்பட்டது (தானியேல் 7:3); பின்பு இவைகள் பூமியில் இருந்து வந்தன என்று கூறப்பட்டது (தானியேல் 7:17); “கடல்” மற்றும் “பூமி” என்பவை தானியேலின் தரிசனத்தில் ஒன்றுக்குப் பதில் இன்னொன்றாக பயன்படுத்தப்பட்டுள்ளன. ⁴தரிசனத்தில் ஒரு உயிரினம் “பூமியில் இருந்து வந்தது” எப்படி என்பது பற்றி நாம் கருத்து எதையும் கொண்டிருப்பது இல்லை. பூமியில் இருந்து வந்த மிருகத்தின் பிரவேசம், நான் சித்தரித்துள்ளதைக் காட்டிலும் குறைவான நாடகத்துவம் உடையதாக - அல்லது அதிகமான நாடகத்துவம் உடையதாக - இருந்திருக்கலாம். யோவான் கண்டதை நீங்கள் “காண” முயற்சி செய்யும்படி நான் உங்களை ஊக்கப்படுத்துகிறேன் - அதன்மூலம் உங்கள் மீது இந்தத் தரிசனத்தின் செயல்வலிவானது யோவானின் மீது இருந்தது போலவே இருக்கும். ⁵ஒரு சில விபரங்களே தரப்பட்டுள்ளதால், பிரையன் வாட்ஸ்லும் நானும் எங்கள் கற்பனையை உபயோகப்படுத்த வேண்டியதிருந்தது. இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பூமியில் இருந்து வந்த மிருகத்தைப்பற்றிய பிரையனின் சித்திரமானது வசனத்தின் வாசனையைத் தக்கவைத்துள்ளது என நான் நம்புகின்றேன். ⁶மேலும், இந்த மிருகம் இரண்டு கொம்புகளை மாத்திரம் கொண்டிருந்தது, இது வலுசர்ப்பத்தின் பத்து கொம்புகளுக்கும் (12:3), கடல் மிருகத்தின் பத்து கொம்புகளுக்கும் (13:1) எதிரானதாக இருந்தது. (“இரண்டு” என்ற எண்ணின் அடையாளத்துவ முக்கியத்துவம் பற்றி “வெளிப்படுத்தின விசேஷம், 1” என்ற புத்தகத்தில் காணப்படும், “முழக்கமிடும் குதிரைக் குளம்புகள்” என்ற பாடத்தில் காணவும்.) ⁷இதைச் சுட்டிக்காண்பிப்பதற்கு நான், பிரையனிடத்தில், பூமியில் இருந்த வந்த மிருகத்திற்கு சர்ப்பத்தின் நாவையும் வாலையும் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். நான் வளர்ந்து கொண்டிருந்தபோது, வேகமாய் செல்லும் சாரைப்பாம்பின் [rattlesnake] வால் என்பது நான் மிகவும் அஞ்சிய ஒரு விஷயமாக இருந்தது. ⁸எங்கள் முன்னோர்கள் தங்கள் சொந்த நாடுகளில் மத அடக்கு முறையின்கீழ் கஷ்டப்பட்டதால், நமது முன்னோர்கள், அரசாங்கமானது மத விஷயத்தில் தலையிடாமல் காத்துக் கொண்டனர். ஆகவே

அமெரிக்க அரசியல் சட்டமானது, “ஒரு மத நிறுவனத்தை ஆதரித்து சட்டம் இயற்றாது, அல்லது மதநிறுவனம் சுயேட்சையாய் இயங்கும் முறையைத் தடை செய்யாது ...” என்று கூறுகிறது. ⁹“அதின் முன்பாக” என்பது மிருகத்தின் விருப்பத்தைச் செய்வதற்கு இருந்த ஆவலைக் சுட்டிக்காண்பிக்கிறது. ஒரு தீர்க்கதரிசி தேவனுடைய “பிரசன்னத்தில்” இருந்தபோது, அவர் கர்த்தருடைய சித்தத்தை செய்வதற்கு தயாராக இருந்தார். ¹⁰“சாவுக்கேதுவான காயம் ... சொஸ்தமாக்கப்பட்டது” என்பது மிருகத்தின் தனிப்பட்ட அடையாளமாக இருந்தது (13:3, 12, 14). இந்த காயம் பற்றி சாத்தியமான ஒரு விளக்கத்திற்கு, முந்திய பாடத்தில் காணவும்.

¹¹“வெளிப்படுத்தின விசேஷத்தில்” “பூமியின் குடிகள்” என்பது அவிசுவாசிகளையும் கிறிஸ்தவரல்லாதவர்களையும் குறிக்கிறது. ¹²“சொருபம்” என்று மொழிபெயர்க்கப்பட்ட *eikon* என்ற கிரேக்க வார்த்தையில் இருந்தே நாம், “icon” என்ற வார்த்தையைப் பெறுகின்றோம். ¹³M. Robert Mulholland Jr., *Revelation: Holy Living in an Unholy World*, Francis Asbury Press Commentary, gen. ed. M. Robert Mulholland Jr. [Grand Rapids, Mich.: Francis Asbury Press, 1990], 236. ¹⁴“வெளிப்படுத்தின விசேஷம், 2” என்ற புத்தகத்தில் கறுப்புக் குதிரையின்மீது ஏறியிருந்தவன் பற்றிய குறிப்புகளைக் காணவும். ¹⁵பேரரசனின் சொருபத்தைப் பணிந்துகொள்ள மறுத்த எந்த கிறிஸ்தவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படக் கூடிய சாத்தியக்கூறு இருந்தது. இருப்பினும், (சட்டத்தைப் பொறுத்தமட்டில் எப்போதுமே காணப்படுகிறபடி) அந்தச் சட்டமானது மற்ற இடங்களைக் காட்டிலும் சில இடங்களில் மாத்திரம் கண்டிப்பாக அமுல்படுத்தப்பட்டது என்று வரலாறு வெளிப்படுத்துகிறது; இவ்விதமாக, உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் ஏறக்குறைய விதிவிலக்கு எதுவுமின்றி துன்புற்றிருந்தாலும், அவர்கள் எல்லாரும் இறந்துவிடவில்லை. ¹⁶யோவானின் நாட்களில் கடல் மிருகம் எதைப் பிரதிநிதித்துவப்படுத்திற்று என்பது பற்றிய குறிப்புகளை, இந்த புத்தகத்தில் காணப்படும், “காணுங்கள், கவனியுங்கள் மற்றும் கற்றுக்கொள்ளுங்கள்” என்ற பாடத்தில் காணவும். ¹⁷Bruce M. Metzger, *Breaking the Code: Understanding the Book of Revelation* (Nashville: Abingdon Press, 1993), 75. ¹⁸Ray Summers, *Worthy Is the Lamb* (Nashville: Broadman Press, 1951), 178. Summers gave as a source E. G. Hardy, *Christianity and the Roman Government* (New York: Macmillan Co., 1925). செசாருக்கும் பேரரசுக்கும் வணக்கத்தை மேம்படுத்திய பல்வேறு ஆலோசனைக் குழுக்கள் பற்றிய முழு விபரங்கள் Sir William Ramsay, *The Letters to the Seven Churches* (New York: Hodder and Stoughton, 1904) என்ற புத்தகத்தில் தரப்பட்டுள்ளன. ¹⁹Frank Pack, *Revelation*, Part 2, The Living Word Series (Austin, Tex.: R. B. Sweet Co., 1965), 11. ²⁰Pliny *Epistulae* 96, trans. R. H. Bainton. Quoted in Roland H. Bainton, *Christendom*, vol. 1 (New York: Harper & Row, 1966), 57. இந்தக் கடிதம் கி.பி. 111-113 வாக்கில் எழுதப்பட்டது.

²¹Albert H. Baldinger, *Preaching From Revelation: Timely Messages for Troubled Hearts* (Grand Rapids, Mich.: Zondervan Publishing House, 1960), 68. ²²Martin H. Franzmann, *The Revelation of John* (St. Louis, Mo.: Concordia Publishing House, 1976), 96. ²³William Barclay, *The Revelation to John*, vol. 2, rev. ed., The Daily Study Bible Series (Philadelphia: Westminster Press, 1976), 98. ²⁴4ம் வசனத்தின்படி, மிருகத்தை (பேரரசனை) ஆராதித்தல் என்பது வலுசர்ப்பத்தை (பிசாசை) ஆராதித்தலாகவே இருந்தது. நமது சமூகத்தில் “பிசாசை ஆராதித்தல்” பற்றி செய்தித்தாள்கள் அறிவிக்கும்போது வருந்திக் கலக்கம் அடைந்த நண்பர்கள் சிலர் எனக்குள்ளனர். புறதெய்வ வணக்கத்தின் அந்த வடிவத்தில் பிடிபடும் ஒவ்வொரு நபருக்கும் சமமாக, கர்த்தராகிய தேவனை சேவிப்பதற்கு மேலாக மற்ற முன்னுரிமைகளை வைத்து

“பிசாசை ஆராதிக்கிற” ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளனர் என்பது அவர்கள் உணர்ந்தறியாத விஷயமாக உள்ளது. ²⁵விக்கிரக ஆராதனை பற்றிய மற்ற தகவல்களுக்கு, ரோமர் 1:21-23, 25; 1 யோவான் 5:21 ஆகிய வசனங்களைக் காணவும். ²⁶Baldinger, 69. ²⁷Homer Hailey, *Revelation: An Introduction and Commentary* (Grand Rapids, Mich.: Baker Book House, 1979), 293. ²⁸11:3-14ஐக் படித்தபோது நாம், குறிப்பிடப்பட்ட அற்புதங்கள் தேவனுடைய உதவிக்கும் அவரது பிரசன்னத்திற்கும் பொதுவான அடையாளத்துவமாயிருந்தன என்று முடிவு செய்தோம். இருப்பினும், முதல் நூற்றாண்டில் தேவனால் ஏவுதல் பெற்ற பேச்சாளர்கள் அற்புதங்கள் நிகழ்த்த முடிந்தது என்பது உண்மையாகவே உள்ளது (மாற்கு 16:17-20). இந்த அற்புதங்கள், பிரசங்கிக்கப்பட்ட வசனத்தை உறுதிப்படுத்தின (எபிரெயர் 2:3, 4). அதே நோக்கத்தை, இன்றைய நாட்களில், இந்த அற்புதங்கள் பற்றிய பதிவுகள் நிறைவேற்றுகின்றன (யோவான் 20:30, 31). ²⁹இந்த வசனத்தில், கள்ளத்தீர்க்கதரிசியால், இந்த பூமியின் மீது இருதயத்தை மையப்படுத்தி யிருந்தவர்களான பூமியின் குடிகள் மற்றும் அவிசவாசிகள் ஆகியவர்களை மாத்திரமே வஞ்சிக்க முடிந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், கபடமுள்ளவர்களை மாத்திரமே அவனால் வஞ்சிக்க முடியும், இருப்பினும், மற்ற வசனப்பகுதிகள் கிறிஸ்தவர்களை மோசம் போக்கப்படுதலுக்கு எதிராக எச்சரிக்கின்றன - இது, ஒரு கிறிஸ்தவரின் சிந்தனையானது இந்தப் பூமியின்மீது மையங்கொண்டிருந்தால், அவரும் கூடச் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டுவிட முடியும் என்று சுட்டிக்காண்பிக்கின்றன. ³⁰“மத உயரதிகார வர்க்கத்தில், ஒரு ரோமக் கனவானும் வட்டார அதிபதியும், கோவிலில் செசாருடைய புதிய சொருபம் ஒன்றை அர்ப்பணிக்கச் சந்திக்கும்போது, மக்களை ஈர்ப்பதற்காக அடையாளங்களும் அற்புதங்களும் நிகழ்த்தப்படும்” (Edward Myers, *After These Things I Saw: A Study of Revelation* [Joplin, Mo.: College Press Publishing Co., 1997], 241).

³¹Adela Yarbro Collins, *The Apocalypse* (Wilmington, Del.: Michael Glazier, 1979), 96. ³²1 கொரிந்தியர் 13ஆம் அதிகாரம், “நிறைவானது” வந்தபோது அற்புத வல்லமைகள் ஒழிந்து போகவேண்டியதாக இருந்தன என்று போதிக்கிறது (வசனம் 10). மூலமொழியில், “நிறைவானது” என்பது நடுநிலையானதாகவும், தேவனிடத்தில் இருந்து வந்த வெளிப்பாட்டின் “நிறைவு” அல்லது “முழுமையும்” என்பதைக் குறிப்பதாகவும் காணப்படுகிறது (யாக்கோபு 1:25ஐக் காணவும்). வெளிப்படுத்தின விசேஷமானது எழுதப்பட்ட கடைசிப் புத்தகமாக இருந்தது என்பதால் இது புதிய ஏற்பாட்டை முடித்திருந்தது. புதிய ஏற்பாட்டில் உள்ள பல்வேறு புத்தகங்களும் எழுதப்பட்டு விநியோகிக்கப்பட்டு பின்பு ஒன்றாகக் கூட்டப்படுவதற்குச் சற்றுக்காலம் ஆயிற்று என்பதும் உண்மையே. தொடக்கால சபையில் அற்புத செயல்கள் என்று நாம் அறிந்துள்ளவை, புதிய ஏற்பாடு நிறைவானபோது அற்புதங்கள் ஒழிந்துபோயின என்ற முடிவை உறுதிப்படுத்துகின்றன. அப்போஸ்தலர்கள் மாத்திரமே அற்புதங்கள் செய்யும் வல்லமையை மற்றவர்களுக்கு கொடுக்க முடிந்திருந்தது. அப்போஸ்தலர்கள் மற்றும் அப்போஸ்தலர்கள் கைகளினால் வரம் பெற்றவர்கள் ஆகியோர் மரித்த பின்பு, உண்மையான அற்புதங்களை செய்யும் வல்லமையை இந்த பூமியில் எவரும் கொண்டிருந்ததில்லை. ³³“வெளிப்படுத்தின விசேஷம், 3” என்ற புத்தகத்தில் உள்ள “அந்திக் கிறிஸ்துவும்” வெளிப்படுத்தின விசேஷமும்” என்ற பாடம் 2 தெசலோனிகேயர் 2:8ன் “அக்கிரமக்காரன்” பற்றிய சில தகவல்களைக் கொண்டுள்ளது. ³⁴பினேயஸ் டெய்லர் பர்னம் (1810-91) என்பவர் அமெரிக்காவின் காட்சி மனிதர்களில் பகட்டான ஒப்பனையுடையவராய் இருந்தார், ஒருவேளை இவர் பர்னம் மற்றும் பெய்லி சர்க்களில் தமது பங்குப் பணிக்காக நன்கு அறியப்பட்டவராக இருந்தார். ³⁵எனது

கூற்றானது இன்றைய நாட்களில் அற்புத குணமடைவதில் நம்பிக்கை கொண்டுள்ள எல்லாரும் பொய்யர்கள் என்று மறைமுகமாய் உணர்த்துவதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆவிக்குரிய இயக்கத்தில், நேர்மையும் உண்மையும் உடையவர்கள் என்று நான் நம்புகின்ற பல நண்பர்களை கொண்டுள்ளேன் - இவர்கள் உண்மையாக இருந்து தவறுகின்றர்களாய் உள்ளனர், ஆனால் உண்மையானவர்களாக இருக்கின்றனர். இதற்கு நேர்மாறாக, வஞ்சனை நிறைந்த உணர்வுடன், பெரிய “குணமாக்கும் கூட்டங்களை” அரங்கேற்றுகின்றவர்கள் பொய்களும் ஏமாற்று வேலைகளும் இல்லாதிருப்பது எப்படி என்பதை என்னால் காண இயலவில்லை. இது நியாயந்தீர்ப்பதாக இருக்குமென்றால், நான் தேவனுடைய மன்னிப்பை வேண்டுகிறேன்.³⁶Sebastian Brant (c. 1458-1521), *The Ship of Fools* (1494); quoted in John Bartlett, *Bartlett's Familiar Quotations*, 16th ed., gen. ed. Justin Kaplan (Boston: Little Brown and Co., 1992), 135. ³⁷இந்தச் சீலை பற்றிய தகவல்கள் நிறைய அடங்கிய பெரிய கோப்பு ஒன்றை நான் வைத்து இருக்கின்றேன். இது இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பின்னர் அவரது உடலைச் சுற்றி மூடப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. இந்த உரிமை கோருதல் சரியானதாக இருப்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை: (1) இந்தச் சீலையின் காலம் பற்றி நிர்ணயம் செய்ய நடந்த முயற்சியானது, இது புதிய ஏற்பாடு எழுதப்பட்ட காலத்திற்குப் பிந்தியது என்பதைச் சுட்டிக்காண்பிக்கிறது. (இதைப் பற்றிய வரலாறு 1171ல் காள்ஸ்டான்டினோபிள் என்ற இடத்திற்கு [இப்போது இஸ்தான்புல்] முன்பு அறியப்படாததாக உள்ளது.) (2) சுவீசேஷ விபரங்களின்படி, இயேசு இவ்வகையான சீலையில் சுற்றப்படவில்லை. (3) இதில் உள்ள உருவகம் இயேசுவின் உடையதுதான் என்று நிரூபிக்க வழியெதுவும் இல்லை. (அந்த நாட்களில் அவர் ஒருவர் மாத்திரம் இவ்வாறு தவறாக நடத்தப்பட்டிருந்ததில்லை.) இப்படிப்பட்ட ஒரு நினைவுச்சின்னம் பாதுகாக்கப்பட்டு வணக்கத்திற்கு உரிய பொருளாக்கப்பட தேவன் அனுமதித்திருக்கமாட்டார் என்று நம்புவதற்குக் காரணம் உள்ளது. ³⁸ஒரு சிலையானது அழுவதாக அல்லது இரத்தம் சிந்துவதாகத் தோன்றுகிறபோது, சாத்தியக்கூறுள்ள பல விளக்கங்கள் உள்ளன, இவைகள், சுற்றிலும் உள்ள காற்றைவிடக் குறைமையாக உள்ள பொருளானது இயற்கையாகவே வியர்வை சிந்துதல் என்பதில் இருந்து முற்றிலும் ஏமாற்றுவேலை என்பது வரையிலான அளவில் உள்ளன. ³⁹கீழ்ப்படியாத அடிமைகளும் தோல்வியடைந்த போர்வீரர்களும் அடையாளம் இடப்பட்டனர் என்று பழங்காலப் பதிவேடுகள் திட்டவாட்டமாகக் குறிப்பிடுகின்றன. ⁴⁰Merrill C. Tenney, *Proclaiming the New Testament: The Book of Revelation* (Grand Rapids, Mich.: Baker Book House, 1963), 68.

⁴¹“அடையாளமிடுதலின்” பின்னனி என்பது அடிமைகளை அடையாளமிடுதல் என்பதாயிருந்ததில்லை, ஆனால் இது நாணயங்களின் மீதுள்ள உருவகங்கள் அல்லது பதிவேடுகளின்மீது இடப்படும் முத்திரைகள் என்பவைகளாய் இருந்தன என்று சிலர் நம்புகின்றனர். ⁴²“குறிப்புக் கோடு” அல்லது “உலகளாவிய உற்பத்திப்பொருள் கோடு” என்பது வேறுபட்ட அகலம் கொண்ட செங்குத்துக் கோடுகளின் வரிசையாக, ஒரு உற்பத்திப்பொருளின் மேல் உறையில் அச்சிடப்பட்டிருக்கும் மற்றும் இது கடையில் உள்ள ஒரு மின்னணுச் சாதனத்தினால் வாசிக்கப்படும். இந்தக் குறிக்கோடானது ஒரு பொருளின் பெயர், அதன் விலை மற்றும் அதைப் பற்றிய பிறதகவல்களைத் தருவதாய் இருக்கிறது. ⁴³இதைப் பற்றிக் குறிப்பிடக்கூடிய மற்ற கண்ணோட்டங்களும் புறக்கணிக்கப்பட வேண்டும். முதல் நாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆராதனையானது “மிருகத்தின் அடையாளமாக” உள்ளது என்று ஏழாம்நாள் அட்வென்ட்டிஸ்டுகளால் உரிமைக்கோரப்படுதல் என்பது அவர்களின் வினோதமாக விளக்கங்களில் ஒன்றாக உள்ளது. ⁴⁴நெற்றியில்

முத்திரையிடப்பட்டிருத்தல் என்பது அவர்களின் சிந்தனை பாதிக்கப்பட்டிருத்தலைக் குறிப்பிட்டது; கையில் முத்திரையிடப்பட்டிருத்தல் என்பது அவர்களின் செயல்கள் பாதிக்கப்பட்டிருத்தலைக் குறிப்பிட்டது. ⁴⁶Pack, 11. W. B. West Jr.'s commentary has the wording of this certificate (*Revelation Through First Century Glasses*, ed. Bob Prichard [Nashville: Gospel Advocate Co., 1997], 95). ⁴⁶Tenney, 66. ⁴⁷சில எழுத்தாளர்கள், அந்த நாட்களில் இருந்த நாணயங்களில் பேரரசனின் உருவமும் அவனது தெய்வீகப் பெயர்களும் இருந்ததால் கிறிஸ்தவர்கள் அவற்றைப் பயன்படுத்தத் தயங்கினர் என்றும் நினைக்கின்றனர். இதுவும் அவர்களைப் பொருளாதார ரீதியாக பாதித்திருக்கும். ⁴⁸ஆயிரம் ஆண்டு முன்னரசாட்சிக் கொள்கைக்காரர்கள் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்துவதில்லை, ஏனென்றால் அவர்கள், யோவானின் நாட்களில் வாழ்ந்த எவரையும் மிருகம் என்று அடையாளப்படுத்த விரும்பாமல், அதற்கு மாறாக, எதிர்காலத்தில் தோன்றவிருக்கும் ஒரு மேலான வல்லமைகொண்டவனையே மிருகமாக அடையாளப்படுத்த விரும்புகின்றனர். “இந்த வசனம் எதை அர்த்தப்படுத்துகிறது என்று எவரொருவரும் அறிவதில்லை - ஆனால் மிருகம் தோன்றும் போது அந்த அர்த்தம் தெளிவாக்கப்படும்” என்பது ஆயிரம் ஆண்டு முன்னரசாட்சிக் கொள்கைக்காரர்களின் தனிப்பட்ட அணுகுமுறையாக உள்ளது. இந்த அணுகுமுறையானது வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தின் முழுமையான திட்டம் மற்றும் நோக்கம் ஆகியவற்றிற்கு நேர்மாறாக உள்ளதால், இது புறக்கணிக்கப்பட வேண்டியதாக உள்ளது. ⁴⁹அடுத்து வருகிற “இது கூடப்படுவதாயிருப்பதில்லை!” என்ற பாடத்தில் காணவும். ⁵⁰Franzmann, 98.

⁵¹William Hendriksen, *More Than Conquerors* (Grand Rapids, Mich.: Baker Book House, 1954), 273. ⁵²21:17ல் KJV வேதாகமம் ஒரு நேரடியான மொழிபெயர்ப்பைக் கொண்டுள்ளது: “the measure of a man.” NASB வேதாகமத்தில் “human measurements” என்றுள்ளது. ⁵³Jim McGuigan, *The Book of Revelation*, Looking Into the Bible Series (Lubbock, Tex.: International Biblical Resources, 1976), 205. மனிதன் ஆறாம்நாளில் படைக்கப்பட்டதால், “ஆறு” என்பது மனிதனின் எண்ணாக உள்ளது என்று சிலர் உறுதிப்படுத்துகின்றனர். ⁵⁴Hendriksen, 182. ⁵⁵This was adapted from an anonymous poem included in John J. Van Gorder, *ABC's of the Revelation* (Grand Rapids, Mich.: Zondervan Publishing House, 1952), 120. ⁵⁶இந்த பாடம் ஒரு பிரசங்கமாகப் பயன்படுத்தப்பட்டால், மக்களுக்கு அவர்களின் பெயர்கள் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வது எவ்வாறு என்று நீங்கள் கூற விரும்புவீர்கள். அவர்கள் ஞானஸ்நானம் பெறாதிருந்தால், விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவர்கள் கர்த்தரால் அவரது சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர் என்று கூறும் நடபடிகள் 2ஐ நினைவுபடுத்துங்கள் (வசனங்கள் 38, 41, 47). சபை என்பது இரட்சிக்கப்பட்டவர்களைக் கொண்ட சரீரமாக இருப்பதால், அவர்களுடன் சேர்த்துக்கொள்ளப்படுதல் என்பது ஒருவரின் பெயர் இரட்சிக்கப்பட்டவர்களின் பட்டியலில் கூடப்படுதல் என்பதாக உள்ளது. உங்கள் உரையைக் கேட்பவர்களில் சிலர், ஒருகாலத்தில் ஞானஸ்நானம் பெற்றிருந்து, இப்போது உண்மையற்றவர்களாய் இருந்தால், ஒருவரின் பெயரானது அந்தப்புத்தகத்தில் இருந்து நீக்கப்படக்கூடும் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தும்படி (வெளிப்படுத்தின விசேஷம் 3:5; யாத்திராகமம் 32:32), மற்றும் அவர்கள் மீளக்கட்டுவிக்கப்படும்படிக்கு அவர்களை உற்சாகப்படுத்துங்கள் (நடபடிகள் 8:22, 23; யாக்கோபு 5:16). ⁵⁷Tenney, 68-70. ⁵⁸Charles Caldwell Ryrie, *Revelation* (Chicago: Moody Press, 1968), 82-87.

மறுகண்ணோட்டம் மற்றும் கலந்துரையாடல்
ஆகியவற்றிற்கான கேள்விகள்

1. 13ம் அதிகாரத்தில் வலுசர்ப்பத்திற்குப் பயமுறுத்தும் முகவராக இருந்தது யார்? வலுசர்ப்பத்திற்கு வஞ்சனையின் முகவராக இருந்தது யார்?
2. பூமியிலிருந்து வந்த மிருகத்தின் தோற்றம் எவ்வகையில் வஞ்சிப்பதாக இருந்தது?
3. வெளிப்படுத்தின புத்தகத்தின் வேறிடத்தில், பூமியிலிருந்து வந்த மிருகம் என்னவென்று அழைக்கப்படுகிறது?
4. பூமியிலிருந்து வந்த மிருகம் எவ்வளவு அதிகாரம் கொண்டிருந்தது?
5. இந்த பாடத்தின்படி, துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு, பூமியிலிருந்து வந்த மிருகம் எதைக் குறிப்பதாயிருந்தது?
6. விக்ரிகங்கள் மற்றும் சொரூபங்களுக்கு வணக்கம் செலுத்தி ஆராதிப்பதை வேதாகமம் பலமாகக் கண்டனம் பண்ணுகிறது. விஷயம் இப்படியாக உள்ளது என்று நினைப்பது ஏன்?
7. இன்றைய நாட்களிலும், சாத்தான் நம்மை வஞ்சிக்க முயற்சி செய்கின்றானா? இந்தப் பாடத்தில், அவனது சில முறைமைகள் வரைக்குறிப்பிடப்பட்டுள்ளன. மற்றவற்றைப் பற்றி நீங்கள் நினைத்துப் பார்க்க முடிகிறதா?
8. யோவானின் நாட்களில், பூமியில் இருந்து வந்த மிருகம் அற்புதங்களை நிகழ்த்தக் கூடியதாகத் தோற்றம் அளித்ததா? அற்புதங்களை நிகழ்த்தும் வல்லமை (அல்லது ஒருவர் அற்புதங்களை நிகழ்த்தக் கூடியவராக தோற்றம் அளித்தல்) என்பது ஒருவரைத் தேவன் அங்கீகரித்துள்ளார் என்பதற்கு ஆதாரமாக இருக்கிறதா?
9. வசனத்தைப் போதிப்பதாக உரிமைகோருபவர்கள் எல்லார் மீதும் பயன்படுத்தப்பட வேண்டிய சோதனை என்ன?
10. “மிருகத்தின் முத்திரை” என்பது மக்கள் மீது உண்மையாகவே இடப்பட்ட முத்திரையாக இருந்ததா? மிருகத்தின் முத்திரையை ஆட்டுக்குட்டியானவரின் முத்திரையுடன் ஒப்பிடவும்.
11. வெளிப்படுத்தின புத்தகத்தில், “ஆறு” என்ற எண்ணின் அடையாளத்துவ அர்த்தம் என்ன? இந்த எண்ணை மூன்று முறை திரும்பத் திரும்பக் கூறும்போது அதன் முக்கியத்துவம் என்ன?
12. சாத்தான் உங்களை எப்போதாவது வஞ்சித்திருக்கின்றானா? அந்த அனுபவத்தில் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?



பூமியிலிருந்து வந்த மிருகம் ஒரு மனிதனுக்கு முத்திரை இடுதல் (13:16)